

அத்தியாயம் 6

இறைக் கொள்கையும் அரசு நிதியும்


6.1 பொதுநோக்கு

இலங்கையும் மற்றைய அநேக நாடுகளைப் போன்று, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கேள்விகளில் காணப்பட்ட மெதுவான போக்கின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் உலகளாவிய பொருளாதாரத்தின் தாக்கத்தினைத் தணிப்பதற்காக இறைத் தூண்டல்களை வழங்க வேண்டிய தேவையும் காணப்பட்டது. இதன் விளைவாக 2009இல் இறை முகாமைத்துவம் தீவிரமான சவால்களுக்குட்பட்டது. 2009இன் முதலரைப்பகுதியில், இறைத் தொழிற்பாடுகள் கடுமையான அழுத்தங்களுக்குட்பட்டமைக்கு, உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மந்த நிலைமை மற்றும் சுருக்கமடைந்த இறக்குமதி என்பனவற்றின் விளைவாக அரசினரையில் குறைந்த வளர்ச்சி ஏற்பட்டமையே முக்கிய காரணமாகும். பொருளாதாரத்தின் மெதுவான தன்மைகளினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு உதவுவதற்காக தூண்டல் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நுகர்வோர் மீதான சுமையைக் குறைப்பதற்கும் கேள்வியைத் தூண்டுவதற்குமாக பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்த பாதுகாப்பு நிலைமை, அவசரமான குடியேற்றங்கள், புனர்மைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகள் என்பன அரசு மீண்டெழும் செலவினத்தின் மீது செங்குத்தான அதிகரிப்புக்களை ஏற்படுத்தின. ஆண்டின் பின்னரைப்பகுதியில், 2009 மேயில் மோதல்கள் முடிவடைந்தமையினால் ஏற்பட்ட சாதகமான தன்மை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சி என்பன இறை முகாமைத்துவத்தின் மீதான அழுத்தத்தினை ஓரளவிற்குக் குறைத்தன. அதேநேரம்

உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மீது காணப்பட்ட திடமான நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் கடப்பாடுகள் 2009இல் அரசு முதலீடுகள் மொ.உ.உற்பத்தியின் 6.8 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கு வழிவகுத்தன. இவ்வழிவகுத்திகளின் இணைந்த தாக்கத்தினைப் பிரதிபலிக்கும் விதத்தில் 2009இல் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 9.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ் விளைவானது, 2009 வரவு செலவுத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த மொ.உ.உற்பத்தியின் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையான¹ 5.9 சதவீதத்திலிருந்தும் அதன் பின்னர் திருத்தப்பட்ட இறை இலக்கான மொ.உ.உற்பத்தியின் 7 சதவீதத்திலிருந்தும் குறிப்பிடத்தக்களவிற்கு விலகிக் காணப்பட்டது.

பற்றாக்குறையின் நிதியிடலானது 2009இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் உள்நாட்டு மூலவளங்களைச் சார்ந்தும் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டு மூலவளங்களைச் சார்ந்தும் காணப்பட்டது. ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அதிகரித்த கடன்பாட்டுத் தேவைகள், அரசினரையில் காணப்பட்ட மந்தமான செயலாற்றமும் அதிகரித்த செலவினமும் பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் காணப்பட்ட குழப்பமான நிலைமைகளின் காரணமாக திட்டமிடப்பட்டவாறு வெளிநாட்டுக் கடன்களைத் திரட்டுவதில் காணப்பட்ட இடர்ப்பாடுகளுடன் இணைந்து அரசாங்கத்தினை வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளின் மீது பெருமளவிற்கு தங்கியிருக்க வழிவகுத்ததன் மூலம் தோன்றின. குறிப்பாக,

¹ 1986இன் அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேட்டில் கொடுக்கப்பட்டவாறு வெளிநாட்டுக் கொடைகள் அரசினரையின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.



2009இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் துறைகளிலிருந்தான அரசின் கடன்பாடுகள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. எனினும், அதனைத் தொடர்ந்து ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அபிவிருத்திகள் நிதியியல் கலப்பில் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்தது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளில் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் அதிகரித்தமை மற்றும் இரண்டாவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வழங்கல் வெற்றிகரமாக நிறைவடைந்தமை என்பனவற்றின் விளைவாக வெளிநாட்டு நிதியிடலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி உண்டியல்களில் பெரும் தொகையை இளைப்பாறச் செய்யவும் அரசு வங்கிகளின் வெளிநின்ற தொகையினை மீள்கொடுப்பனவு செய்யவும் அரசாங்கத்தினை இயலச் செய்தது. இது, 2009இன் இறுதிப்பகுதியில் வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தோற்றுவித்தது. அதேவேளை அபிவிருத்தியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் குறிப்பிடத்தக்க உயர்ந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை காரணமாக வெளிநின்ற படுகடனின் கணிசமான அதிகரிப்புக்களை பதிவு செய்ததொரு சூழ்நிலையில் உயர்ந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினையும் பெயரளவு மொ.உ.உ.உற்பத்தியின் குறைந்த வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்ற வேளையில், 2009இல் மொ.உ. உற்பத்திக்கான வெளிநின்ற அரசு படுகடன் விகிதம் 86.2 சதவீதத்திற்கு மிதமாக அதிகரித்தது.

மோதல் முடிவடைந்தமை, மேம்பட்ட பேரண்ட பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார மீட்சி என்பன 2010இல் இறைத் தொழிற்பாடுகளுக்கு சில வாய்ப்புக்களை வழங்குகின்ற போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளும் நடுத்தர காலத்தில் இறைத் துறையினை வலுப்படுத்துவதற்காகத் தேவைப்படும் பலமான சீராக்கங்களும் இறைத் தொழிற்பாடுகளின் மீது மேலதிக அழுத்தங்களைத் தோற்றுவிக்கக்கூடும். சனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் காரணமாக 2010 இற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையினால் 2010இன் முதல் நான்கு மாத காலப்பகுதிக்கான, இறைத் தொழிற்பாடுகள் 2009 நவம்பரில் பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்புக் கட்டமைப்பின்

அட்டவணை 6.1 **அரசிறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு**

விடயம்	2008		2009	
	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	திருத்தி அமைக்கப்பட்ட (அ)	திருத்தி அமைக்கப்பட்ட (அ)	தற்காலிக மாணவ
கு.மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	686,481	885,527	748,708	728,566
மொத்த அரசிறை	655,269	854,999	725,708	702,644
வரி அரசிறை	585,621	779,138	655,779	618,933
வரியல்லா அரசிறை	69,639	75,861	69,929	83,711
கொடைகள்	31,222	30,528	23,000	25,922
செலவினமும் மீள்கொடுப்பனவைக்கழித்த கடன் வழங்கலும்	996,126	1,191,671	1,091,566	1,201,927
நடைமுறை	743,710	823,511	829,641	879,575
முல்தனமும் தேறிய கடன் வழங்கலும்	252,416	368,161	261,925	322,352
இதில் அரசு முதலீடு	263,859	370,765	266,580	330,448
நடைமுறைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை (-)	-88,450	31,487	-103,933	-176,931
முதன்மைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை(-)	-97,169	-55,706	-73,030	-163,686
முழுமொத்த வரவு செலவு திட்ட மிகை (+)/பற்றாக்குறை (-)	-309,644	-306,144	-342,858	-473,361
மொத்த நிதியிடல்	309,644	306,144	342,858	473,361
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	-4,643	123,019	34,400	230,807
உள்நாட்டு நிதியிடல்	314,287	183,125	308,458	242,554
சந்தைக் கடன்பாடுகள்	309,670	183,125	303,458	234,274
வங்கியல்லா	114,437	165,625	152,458	185,247
வங்கி	195,233	17,500	151,000	49,027
நாணய மேலாண்மை	118,403	-	-	-109,241
வந்தக வங்கிகள்	76,830	-	-	-158,268
சந்தையல்லாக் கடன்பாடுகள்	4,619	-	5,000	8,280
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	15.6	17.0	15.2	15.1
மொத்த அரசிறை	14.9	16.4	14.8	14.6
வரி அரசிறை	13.3	14.9	13.3	12.8
வரியல்லா அரசிறை	1.6	1.5	1.4	1.7
கொடைகள்	0.7	0.6	0.5	0.5
செலவினமும் மீள்கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	22.6	22.8	22.2	24.9
நடைமுறை	16.9	15.8	16.9	18.2
முல்தனமும் தேறிய கடன் வழங்கலும்	5.7	7.1	5.3	6.7
இதில் அரசு முதலீடு	6.0	7.1	5.4	6.8
நடைமுறைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை(-)	-2.0	0.6	-2.1	-3.7
முதன்மைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை(-)	-2.2	-1.1	-1.5	-3.4
முழுமொத்த வரவு செலவு திட்ட மிகை (+) / பற்றாக்குறை (-)	-7.0	-5.9	-7.0	-9.8
மொத்த நிதியிடல்	7.0	5.9	7.0	9.8
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	-0.1	2.4	0.7	4.8
உள்நாட்டு நிதியிடல்	7.1	3.5	6.3	5.0
சந்தைக் கடன்பாடுகள்	7.0	3.5	6.2	4.9
வங்கியல்லா	2.6	3.2	3.1	3.8
வங்கி	4.4	0.3	3.1	1.0
நாணய மேலாண்மை	2.7	-	-	-2.3
வந்தக வங்கிகள்	1.7	-	-	-3.3
சந்தையல்லாக் கடன்பாடுகள்	0.1	-	0.1	0.2

(அ) பன்னாட்டு நாணய நிதிப்பத்தின் துணைநில் ஒழுக்கமைப்பிற்கு பயன் படுத்தப்பட்ட தொகைகள்.
 (ஆ) வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் வெளிநாட்டினுள்ள இலங்கையருக்கும் வெளிநாட்டில் தொழில்புரியும் தொழிற்படைக்கும் வழங்கப்பட்ட குாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களையும் முறிகளையும் உள்ளடக்குகின்றது
 மூலம்: நிதி, திட்டமிடல் அமைச்சு

கீழ் மேற்கொள்ளப்பட்டன. (பார்க்க சிறப்புக்குறிப்பு 10) 2010 ஏப்பிரலில் இடம்பெறும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2010இற்கான வரவு செலவுத்திட்டம் நடுத்தரகால பேரண்ட இறைக் கட்டமைப்பில் எதிர்பார்க்கப்பட்ட இறைத் திரட்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய வலுவான கடன்பாடுகளை பிரதிபலிக்கிறது. எனினும், 2010இல் இறைத் தொழிற்பாடுகளின் மீது பல சவால்கள் இருக்கக்கூடும். உள்நாட்டுப் பக்கத்தில், அரசு அரசிறை இன்னமும் முழுமையாக அறவிடப்படாததுடன் தற்போது

சிறப்புக்குறிப்பு 10

கணக்கு வாக்கெடுப்பு

6

இறைக் கொள்கையும் அரசு நிதியும்

கணக்கு வாக்கெடுப்பு என்றால் என்ன?

வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதிகாரமளிக்காத போது குறிப்பிட்ட காலப்பகுதிக்காக, வழமையாக மூன்று அல்லது நான்கு மாதங்கள் கொண்ட காலப்பகுதிக்காக அரசின் நடைமுறையிலிருக்கும் கடப்பாடுகளுக்கான நிதியியல் ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற "தீர்மானம்" கணக்கு வாக்கெடுப்பு எனப்படும். எனவே, கணக்கு வாக்கெடுப்பு என்பது பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை அரசு தொழிற்படுவதற்கு போதுமானவு நிதியங்களை ஒதுக்கீடு செய்யும் ஒரு பொறிமுறை ஆகும். இந் நிதி ஆண்டின் இறுதியில் அல்லது ஆரம்பத்தில் சனாதிபதி அல்லது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது புதிதாக அமைக்கப்பட்ட அரசு வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்காக வழமையாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டு வரவு செலவுத்திட்டம் எதிர் கணக்கு வாக்கெடுப்பு

அரசின் வரவு செலவுத்திட்டமென்பது குறிப்பிட்ட எதிர்காலப் பகுதிக்கான (வழமையாக ஒரு ஆண்டு காலப்பகுதி) செலவினம் மற்றும் அரசினை மதிப்பீடுகளையும், பற்றாக்குறை காண்படின நிதியிடலுக்கான முன்மொழிவுகளையும் உள்ளடக்கிய அரசின் சட்ட ரீதியான கொள்கை அறிக்கையாகும். பொதுவாக, புதிய நிதி ஆண்டில் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகளை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்கும் பாராளுமன்றத்துக்கான ஒதுக்கீட்டு மசோதாவை சமர்ப்பிப்பதன் மூலம் வரவு செலவுத்திட்டச் செயல்முறை ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் ஆண்டின் இறுதிக் காலாண்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

கணக்கு வாக்கெடுப்பு நடைமுறையிலிருக்கும் மீண்டெழும் மற்றும் மூலதன செலவின நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளடக்கும் விதத்தில் நிதி ஆண்டின் ஒரு பகுதிக்கான செலவின மதிப்பீடுகளை பெரும்பாலும் உள்ளடக்குகிறது. இது எதிர்பார்க்கப்படும் அரசினை பற்றிய மதிப்பீடு, குறித்த காலப்பகுதியிலான கடன் பெறும் வரையறை, முற்பணக் கணக்கு தொழிற்பாடுகளுக்கு பிரயோகிக்கத்தக்க உச்ச வரையறை என்பனவற்றை உள்ளடக்குகிறது. கணக்கு வாக்கெடுப்பு காலப்பகுதியில் செலவிடப்படும் தொகையைத் தீர்மானிப்பதற்கு சிறப்பு வழிகாட்டல்கள் எதுவும் இருக்கவில்லை. செலவினத் தொகையைத் தீர்மானிக்கும்போது முன்னைய ஆண்டிலான ஆண்டுச் செலவின மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொள்வதும் செலவினத்தின் தொகையை

கணக்கு வாக்கெடுப்பால் உள்ளடக்கப்படும் மாதங்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதசமானாக செலவினத் தொகையைத் தீர்மானிப்பதும் வழமையான நடைமுறையாகும். கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டதும் பாராளுமன்றம் மிகக் குறுகிய காலப்பகுதியினுள் அதை விவாதிப்பது வழமையான நடைமுறையாகும். எதிர்க்கட்சி கணக்கெடுப்பைக் கோரினால் விவாதம் நடைபெறுவதுடன் கணக்கு வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். சுதந்திரமடைந்ததிலிருந்து 11 கணக்கு வாக்கெடுப்புகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன (அட்டவணை சி.கு. 10.1).

அரசு நிதிக்கான ஒழுங்குவிதிகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் அத்தியாயம் XVII (உறுப்புரைகள் 148 - 154) இன் படி, பாராளுமன்றம் அரசு நிதியின் முழுமையான கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறது. அரசின் அனைத்து அரசினைகள் மற்றும் பெறுகைகள் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட வேண்டும் என்பதுடன் திரட்டு நிதியத்திலிருந்தான மீளப் பெறுகை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்பு மாத்திரமே மேற்கொள்ளப்படலாம். எனவே, வழமையான நடைமுறை யாதெனில் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதுடன் நிதியத்தை நிதிக்குப் பொறுப்பான அமைச்சரால் கைச்சாத்திடப்பட்ட அதிகாரமளிக்கும் பத்திரத்தின் கீழ் திரட்டு நிதியத்திலிருந்து மீளப் பெறலாம். வழமையாக கணக்கு வாக்கெடுப்பு அரசியலமைப்பின் 150ஆம் உறுப்புரையின் 2ஆம் பந்தியின் கீழ் ஒரு தீர்மானமாக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படுகிறது.

கணக்கு வாக்கெடுப்பு 2010

அரசு இறைத் தொழிற்பாடுகளுக்கான ஒப்புதலைப்பெறுவதற்கு 2010 சனவரியிலிருந்து ஏப்பிரல் வரையான காலப்பகுதிக்கான கணக்கு வாக்கெடுப்பு 2009 நவம்பர் 3ஆம் நாளன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இது மீண்டெழும் செலவினத்துக்கான (வட்டிக் கொடுப்பனவுகள் நீங்கலாக) ரூ.197.5 பில்லியன், மூலதனச் செலவினத்துக்கான ரூ.159.0 பில்லியன் மற்றும் முற்பணக் கணக்கு வெளிப்பாய்ச்சலுக்கான ரூ.6.2 பில்லியன்கொண்ட மதிப்பீடுகளையும் உள்ளடக்கும். கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 2009 நவம்பர் 5ஆம் நாளன்று ஒப்புதலளிக்கப்பட்டது. உறப்பட்ட செலவினம் புதிய அரசு உருவாகிய பின்பு பாராளுமன்றத்திற்கு முன் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2010இற்கான ஒதுக்கீட்டு மசோதாவில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சி.கு அட்டவணை 10.1

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்புகள்

6

இறைக் கொள்கையும் அரசு நிதியும்

சமர்ப்பிக்கப் பட்ட திகதி	ஒப்புதலளிக்கப் பட்ட திகதி	காலப் பகுதி (மாதங்கள்)	செலவினம்	காரணங்கள்
22.09.1931	22.09.1931	2	மொத்தச் செலவினம் ரூ.13.6 மில்லியன்	வரவு செலவுத்திட்டம் சபைக்கு யூனில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் சபை யூலை வரை வை ரீதியாக ஆரம்பிக்கப்படவில்லை.
27.09.1960	28.09.1960	3	மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினம் ரூ.456.4 மில்லியன் முற்பணக் கணக்கு ரூ.441.5 மில்லியன்	இரண்டு பொதுத் தேர்தல்கள் இவ்வாண்டில் நடத்தப்பட்டன
10.09.1970	12.09.1970	3	மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினம் ரூ.792.4 மில்லியன் முற்பணக் கணக்கு ரூ.949.1 மில்லியன்	வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு போதிய நேரம் இல்லாமை
07.09.1971	09.09.1971	3	மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினம் ரூ.972.2 மில்லியன் முற்பணக் கணக்கு ரூ.862.3 மில்லியன்	நிதி ஆண்டாக கலண்டர் ஆண்டை பின்பற்றுவதற்கு
02.11.1982	02.11.1982	3	மீண்டெழும் ரூ.6.9 பில்லியன் மூலதனம் ரூ.5.4 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.2.1 பில்லியன்	சனாதிபதித் தேர்தல் 20.10.1982 அன்று நடத்தப்பட்டது. அதே ஆண்டில் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தது.
25.10.1988	25.10.1988	4	மீண்டெழும் ரூ.11.6 பில்லியன் மூலதனம் ரூ.13.1 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.4.0 பில்லியன்	சனாதிபதித் தேர்தல் 19.12.1988 அன்று நடத்தப்படும்.
22.11.1994	25.11.1994	3	மீண்டெழும் ரூ.30.0 பில்லியன் மூலதனம் ரூ.15.2 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.2.6 பில்லியன்	பாராளுமன்றத் தேர்தல் 16.08.1994 அன்று நடத்தப்பட்டது. சனாதிபதித் தேர்தல் 09.11.1994 அன்று நடத்தப்பட்டது.
11.11.1999	12.11.1999	4	மீண்டெழும் ரூ.51.8 பில்லியன் மூலதனம் ரூ.45.5 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.5.4 பில்லியன்	சனாதிபதித் தேர்தல் 12.12.1999 அன்று நடத்தப்படும்.
05.12.2000	08.12.2000	4	மீண்டெழும் ரூ.71.4 பில்லியன் மூலதனம் ரூ.56.6 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.5.3 பில்லியன்	வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க போதிய நேரம் இல்லாமை
05.02.2002	07.02.2002	1	மீண்டெழும் ரூ.19.1 பில்லியன் மூலதனம் ரூ.10.7 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.1.3 பில்லியன்	வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க போதிய நேரம் இல்லாமை
03.11.2009	05.11.2009	4	மீண்டெழும் ரூ.197.5 பில்லியன் மூலதனம் ரூ.159.0 பில்லியன் முற்பணக் கணக்கு ரூ.6.2 பில்லியன்	புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட அரசு புதிய வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பதை அனுமதிப்பதற்கு

மூலம் : இலங்கை பாராளுமன்றம்

நடைபெற்று வரும் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை திட்டமிட்டவாறு நிறைவு செய்வதற்கு நிதிகளை வழிப்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான வேலைகளுக்கு முன்னுரிமையளிப்பதும் அவசியமானதாகும். வெளிநாட்டுப் பக்கத்தில், உலகளாவிய பொருளாதாரத்தில் காணப்படும் மெதுவான மீட்சி, அரசிறை உருவாக்கத்திலும் நிதியிடலிலும் தாக்கங்களைக்

கொண்டிருக்கக்கூடும். எனவே, அரசு முதலீடுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தாது வரவு செலவுத்திட்ட இலக்குகளைப் பேணும் விதத்தில் இறைத் திரட்சி செயற்பாட்டினை வலுப்படுத்துவதற்கு அரசிறைச் செயலாற்றத்தினை உயர்த்துவதற்கும் மீண்டெழும் செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்கும் சில அரசு தொழில் முயற்சிகள் வரவு செலவுத்திட்டத்தின் மீது தங்கியிருப்பதனைக் குறைப்பதற்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.

6.2 இறைக் கொள்கைப் போக்கும் வழிமுறைகளும்

சவால் நிறைந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலைக்கு மத்தியிலும், இறைச் செயலாற்றம் மேலும் மோசமடைவதனைத் தடுப்பதே 2009இற்கான இறைக் கொள்கையின் உத்வேகமாக இருந்த வேளையில் மூல வரவு செலவுத்திட்டத்திலிருந்து கணிசமாக விலகி, பிரதேச ஏற்றத்தாழ்வுற்ற வலுவான பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக அரசு முதலீடுகள் பேணப்பட்டமையினை இதற்கமைய அரசிறைச் செயலாற்றத்தினை உயர்த்துவதற்கும் மீண்டெழும் செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்குமாக பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தலை விரைவுபடுத்திய வேளையில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கி மற்றைய மூலதன முதலீட்டுச் செயற்றிட்டங்களையும் சிறிய அளவு உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களையும் நடைமுறைக்கிட்டதன் மூலம் அரசாங்கம் அதன் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டது.

2009இல் அரசாங்க வரித்தளத்தினை விரிவாக்குவதற்கும், வரி வீதங்களை மாற்றுவதற்கும் வரி நிருவாகத்தினை மேம்படுத்துவதற்கும் மேலும் நடவடிக்கைகளை எடுத்தது. இவை, வருமான வரிகள், பெறுமதிக்கூட்டப்பட்ட வரி முறைமை மற்றும் சுங்கத் தீர்வை என்பனவற்றின் ஒழுங்குமுறைப்படுத்தல், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் அறிமுகம், கலால் வரி மற்றும் சிறப்புப் பண்டத் தீர்வை வீதங்களின் திருத்தம் மற்றும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தி தீர்வை அதிகரிப்பு என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. எனினும், உலகளாவிய மந்தம் மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை மெதுவடைந்தமை என்பனவற்றின் மோசமான தாக்கத்தினை பரிசீலனையில் கொண்டு, உள்நாட்டு கைத்தொழில்கள் மீதும் அதேபோன்று வேளாண்மைத் துறைகள் மீதுமான அழுத்தங்களைக் குறைப்பதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட வரி வீதங்கள் கீழ் நோக்கித் திருத்தப்பட்டன. மேலும், உள்நாட்டு விலைகள் மீதான அழுத்தத்தினைக் குறைப்பதற்காக 2009இன் பிற்பகுதியில் அநேக உணவு விடயங்களுக்கு ஏற்புடைத்தான வரி வீதங்கள் குறைக்கப்பட்டன.

2009இல் வருமான வரி முறைமைக்கு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, மத்திய வருமானம் பெறுவோர் மீதான வரிச் சமையினை இலகூபடுத்துவதற்காக மூன்று புதிய வரிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தனியார் வருமான வரிப் பிரிவுகள் திருத்தப்பட்டன. ஓய்வூதியம் பெறுவோருக்கும் தமது சேமிப்புக்களிலிருந்தான வட்டி வருமானத்தில் தங்கியிருப்போருக்கும் கூடிய நன்மைகளை வழங்குவதற்காக வட்டி வருமானத்தின் மீதான பிடித்து வைத்தல் வரி தொடர்பான ஏற்பாடுகள் திருத்தப்பட்டன. வெளிநாட்டு நாணய வருவாய்களை ஊக்குவிக்கும் பொருட்டும் ஏற்றுமதிகள் மற்றும் சினிமாக்கைத்தொழில் போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்குடனும் பல வருமான வரி விலக்கல்கள் வழங்கப்பட்டன. மேலும், செலுத்தத்தக்க பொருளாதார பணிக் கட்டணத்தின் மேல் எல்லை உயர்த்தப்பட்ட வேளையில் பொருளாதாரப் பணிக் கட்டணத்தினை செலுத்துவதனை தொடங்குவதற்கு ஏற்புடைத்தான 36 மாத சலுகைக் காலம் நீக்கப்பட்டது.

பெறுமதிசேர் வரியின் சிக்கலான தன்மையினை இலகூபடுத்தும் நோக்குடன் அது ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் விளைவாக, பெறுமதிசேர் வரியின் நியம வீதம் 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டதுடன் அடிப்படை வீதமான 5 சதவீதம் நீக்கப்பட்டதுடன், ஆடம்பரப் பொருட்கள் மீது செலுத்தப்பட்ட பெறுமதிசேர் வரிக்கான உள்ளீட்டு வரிக் கோரல்கள் 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன. பெறுமதிசேர் வரி செலுத்துவதற்கான கீழ்மட்ட அளவு வரி செலுத்தத்தக்க காலப்பகுதியொன்றிற்கு (காலாண்டு) ரூ. 650,000 அல்லது வருடமொன்றிற்கு ரூ. 2.5 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்ட வேளையில் விருப்பத்திற்குரிய பெறுமதிசேர் வரி செலுத்துவதற்கான உயர்ந்தபட்ச எல்லை ரூ.3.0 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது. உள்ளீடில் தயாரிக்கப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கான மென் துணிகளின் வழங்கல், ஆபரணங்கள், சூரிய வலுவை மின்வலுவிற்கு மாற்றுவதற்குப் பயன்படும் சூரிய வெளிச்சத்திலிருந்து மின்வலுவைப் பெறுவதற்கான கருவிகள் மற்றும் பொருத்திகள் தொடர்பான சில தெரிந்தெடுக்கப்பட்ட வகைகளின் இறக்குமதிகள் என்பன உள்ளீட்ட குறிப்பிட்ட பொருட்களுக்கு பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மீதான சுங்கத் தீர்வைகள், தெரிந்தெடுக்கப்பட்ட பண்டங்கள் மீதான தீர்வை மற்றும் கலால் வரி என்பன திருத்தியமைக்கப்பட்டன. இவ்வாண்டில் பெற்றோல், டீசல், கோதுமைத் தானியம் மற்றும் சமையலெண்ணெய் என்பன மீது சுங்கத் தீர்வைத் தளர்த்தல்கள் வழங்கப்பட்டன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட பண்டத் தீர்வை முதல் மூன்று காலாண்டுப் பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டதெனினும், உள்நாட்டுச் சந்தைகளில் காணப்பட்ட விலை அழுத்தங்களைக் குறைப்பதற்காக இறுதிக் காலாண்டில் குறைக்கப்பட்டது. மேலும், அரசு, அரசிறையை உயர்த்துவதற்காக சிகரட் மற்றும் குடிவகை மீது ஏற்கனவேயிருந்த கலால் வரி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட வேளையில், திரவப் பெற்றோலிய வாயு மீது விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத அல்லது கிலோகிராமுக்கு ரூ.8 கொண்ட கலால் வரி குறைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இவ்வாண்டுக் காலப்பகுதியில் 5 சதவீதத்திற்கு அல்லது 2009 இறுதியில் கிலோகிராமிற்கு ரூ.31.50 இற்கு பல தடவைகள் திருத்தப்பட்டன. எனினும், திரவ பெற்றோலிய வாயு மீதான கலால் வரி 2010 மாச்சில் முழுமையாக நீக்கப்பட்டது.

அரசிறைச் சேகரிப்பினை உயர்த்துவதற்காக வரி முறைமையில் பல மேலதிக மாற்றங்கள் செய்யப்பட்டன. துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய வரி வீதம் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்ட வேளையில் சில வகைப் பெற்றோலிய எண்ணெய் மற்றும் நிலக்கீழ் கனியத்திலிருந்து பெறப்படும் எண்ணெய், மசுகெண்ணெய், சேதான இரசாயனங்கள் மருத்துவப் பொருட்கள் மற்றும் நீக்குதல் வரைதல் மற்றும் தைத்தல் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட பொறிகள் மீது 2 சதவீதம் கொண்ட சலுகை அடிப்படையிலான துறைமுக வானூர்தி நிலைய தீர்வை விதிக்கப்பட்டது. மப்பாண்ட உற்பத்திகள், மின்பொருத்திகள் மற்றும் ஆடைகள் போன்ற குறிப்பிட்ட சில விடயங்களின் மீதான செஸ் வரி

அதிகரிக்கப்பட்ட வேளையில் பாதுகாப்புக் கண்ணாடிகள், காலணிப் பாகங்கள் மற்றும் சோளம் என்பன உள்ளிட்ட புதிய விடயங்களின் மீது செஸ்வரி விதிக்கப்பட்டது. 2009 பெப்புவரியிலிருந்து இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பணிகள் வழங்குவோர் செலுத்த வேண்டிய மொத்தப் புரள்வின் மீது 1 சதவீதம் கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டது. இவ் வரி பின்னர் 2009 மேயிலிருந்து 3 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது.

இலங்கையில் வரி முறையினை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கான மீளாய்வுகளையும் அதன் விதந்துரைப்புக்களையும் செய்வதற்காக 2009 யூனில் வரி விதிப்பு தொடர்பாக சனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதற்கு ஒப்படைக்கப்பட்ட முக்கியமான பணிகள் நாட்டின் வரி முறைகளை ஆய்வு செய்தல், மொ.உ.உற்பத்தி மீதான அரசுறை ஏன் வீழ்ச்சிடைந்திருக்கிறது என்பதனை மதிப்பிடுதல் மற்றும் இந் நிலைமையிலிருந்து மீள்வதற்கான முன்மொழிவுகள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மேலும், அரசாங்கத்தின் வெவ்வேறுபட்ட மட்டங்களில் காணப்படும் பல எண்ணிக்கையான வரிகளை ஆராய்ந்து உயர்த்தப்படும் அரசுறையினை பெறும் குறிக்கோளுடன் அத்தகைய வரிகளை தேசிய, மாகாண மற்றும் உள்ளாட்சிமன்ற மட்டங்களிலும் ஆராய்ந்து ஒவ்வொரு மட்டங்களிலும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் வழிவகைகளையும் எடுத்துரைப்பதற்கான பொறுப்பும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெறுமதிசேர் வரி முறையினை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்பான பிரச்சனைகள், சுங்கத் தீர்வை அமைப்பு, கலால் வரி அமைப்பு, பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் என்பனவும் ஆணைக்குழுவின்மூலம் ஆராயப்பட வேண்டிய துறைகளுக்குள் காணப்பட்டன. ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை 2009 நவம்பரில் சமர்ப்பித்தது.

பொறுப்புக்களை ஏற்பதற்கு தயாராகக்கூடிய ரூ. 16 பில்லியன் கொண்ட தூண்டல் பொதியொன்று, உலகளாவிய பொருளாதார மந்தங்களினால் பாதிக்கப்பட்ட, முக்கியமாக ஏற்றுமதி சந்தைக் கைத்தொழில்களுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. இப் பொதி சுற்றுலா விடுதிகள் மற்றும் கைத்தொழில்களுக்கு பெற்றோலியம், டீசல், மண்ணெண்ணெய், திரவப் பெற்றோலிய வாயு, பயணிகள் பேருந்துக் கட்டணங்கள் என்பனவற்றின் விலைக்குறைப்புக்கள் இலங்கை மின்சபையினால் விதிக்கப்பட்ட எரிபொருள் சீராக்க தீர்வையினை அகற்றல், முச்சில்லு வண்டி வைத்திருப்போருக்கான வரையறுக்கப்பட்ட அளவில் உதவுதொகை வழங்கப்பட்ட விலையில் பெற்றோலுக்கான ஏற்பாடு மற்றும் இறப்பர் கைத்தொழிலில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களுக்காக உதவுதொகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. சுற்றுலாக் கைத்தொழில்களுக்காக வெளிநின்ற கொடுகடன் வசதிகள் தொடர்பாக 6 மாத சட்ட இசைவுத் தாமதம் மற்றும் செலுத்தத் தவறிய எந்தவொரு கொடுகடன் வசதியின் மீதும் விதிக்கப்பட்ட தண்ட வட்டி வீதங்களைத் தளர்த்துதல் போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டன.

மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துகின்ற அதேவேளையில் மூலதன செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதற்கமைய, 2009 வரவு செலவுத்திட்டத்தில், எரிபொருள், நீர் மற்றும்

மின்வலு என்பனவற்றிற்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களை பெரும்பாலும் 10 சதவீதத்தினால் முடக்குவதன் மூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்ட தொகையிலிருந்து அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் தமது மீண்டெழும் செலவினத்தினை 2 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. மேலும், மூலதனச் செலவினத்திற்கான உள்நாட்டு நிதிகள் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே கிடைக்கச் செய்யப்பட்டன.

அரசுறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் மேலதிகநன்மைகள் வழங்கப்பட்டன. அரசுதுறை ஊழியர்களினதும் ஓய்வூதியம் பெறுவோரினதும் வாழ்க்கைச் செலவுப்படி 2009இல் இரு தடவைகள் அதிகரிக்கப்பட்டன. பணிகளில் இருந்தபோது பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களை அதிகரிப்பதற்காகவும், துணை ஆயுதப்படையினருக்கு விதவைகள், விதூர்கள் மற்றும் அநாதைகள், ஓய்வூதிய உரித்தினை வழங்குவதற்காகவும் ஊனமுற்ற அநாதைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளைத் திருத்துவதற்காகவும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய பாதுகாப்பு ஆளணியினருக்கு வழங்கப்பட்ட சிறப்புப்படிிகள் அனைத்து பாதுகாப்பு ஆளணியினருக்கும் விரிவாக்கப்பட்டது. அரசு வங்கிகள் ஊடாக அரசுதுறை ஊழியர்களுக்கு உதவுதொகை வட்டி வீதத்தில் வழங்கப்பட்ட வீடமைப்பு மற்றும் சொத்துக்கடன்கள் இவ்வாண்டிலும் தொடர்ந்து வழங்கப்பட்டன.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமையை வழங்குவதன் மூலம் அரசாங்கம் அதன் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்ட வேளையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தொடர்ந்தது. பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களின் கட்டுமான வேலைகள் கெரவலப்பிட்டிய இணைந்த சுற்று வலுப்பொறி (கட்டம் II), நுரைச்சோலை நிலக்கரி வலுப்பொறி, மேல் கொத்மலை நீர் மின்வலு பொறி பொன்ற வலுச் செயற்றிட்டங்களையும், தென்பகுதி நெடுஞ்சாலை செயற்றிட்டம், கொழும்பு - கட்டுநாயக்க விரைவுப்பாதை, கொழும்பு வெளிச்சுற்று வட்ட வீதிச் செயற்றிட்டம் போன்ற வீதி அபிவிருத்திச் செயற்றிட்டங்கள், கொழும்பு தெற்கு துறைமுகச் செயற்றிட்டம், அம்பாந்தோட்டை துறைமுகம், ஒலுவில் துறைமுகச் செயற்றிட்டங்கள் போன்ற துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் நீர் வழங்கல் செயற்றிட்டம் என்பனவற்றின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. மேலும், கமநகரம், மகநகரம், சிறிய நீர்ப்பாசன செயற்றிட்டங்கள், சிரிகமன்ன செயற்றிட்டங்கள் மற்றும் கிராமிய மின்னூட்டல் செயற்றிட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இவற்றிற்குப் புறம்பாக, ஆறு மேம்பாலங்கள் நிருமாணிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் கிண்ணியாவில் அமைந்த இலங்கையிலேயே மிக நீளமான பாலம் இறக்கண்டி பாலம் என்பன உட்பட பல பெரிய பாலங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மோதல்கள் முடிவடைந்தமையினை உடனடுத்து வட மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நலன்புரி வசதிகளும் அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினம்

2009ஆம் ஆண்டிற்கான அதன் இலக்குகளை விஞ்சுவதற்குப் பங்களித்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு, உலருணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகள், புகலிடம், ஆடைகள், சுகாதார பொருட்கள் அடங்கிய பொதிகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் அவசர சுகாதார வசதிகள், போன்ற அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டன. மருத்துவ வசதிகள், அதிகரிக்கப்பட்ட ஆணியினர், நிறுவப்பட்ட கள வைத்தியசாலைகள், நாளாந்தம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் மூலமும் அத்தியாவசிய மருத்து வகைகளை போதுமான அளவில் இருப்பில் வைத்திருத்தல் மற்றும் தடுப்பு நலக்கவனிப்பு வசதிகளை வழங்குதல் என்பனவற்றின் மூலமும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டன. இடம்பெயர்ந்த மக்களுக்கு மற்றைய ஆலோசனைகளும் சட்ட உதவிகளும் வழங்கப்பட்ட வேளையில் சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் வெவ்வேறு விதங்களில் உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர் ஆகியோருக்கான சிறப்புத் தேவைகளும் வழங்கப்பட்டன. இடம்பெயர்ந்தவர்களுக்கிடையே காணப்பட்ட பள்ளிப்பருவத்தினருக்கு கல்வி வசதிகளும் வழங்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதனை விரைவுபடுத்துவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்காகவும் இம் மாகாணங்களில் அடிப்படை உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நகனகிற நவோதய என்ற கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டதுடன் பாரிய அளவு அபிவிருத்தித் திட்டங்களும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களும் தொடர்பான அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீடுகள், வீதிகள், வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவற்றினை மீளக் கட்டியெழுப்புவதற்காக வடக்கின் வசந்தத்தின் கீழ் 180 நாள் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இரண்டாண்டு நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டம் என்பனவற்றின் கீழ் வட மாகாணத்தில் மீளக் குடியமர்த்தல், புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளை நடைமுறைக் கிடுவதில் அமைச்சுக்கள் கவனத்தைச் செலுத்தின (பார்க்க சிறப்புக்குறிப்பு 2).

பல்வேறு அரச முயற்சிகளின் தொழிற்பாடுகளை மிகுந்த உத்வேகம் கொண்டனவாகவும் வர்த்தக ரீதியில் ஆற்றல் வாய்ந்தனவாகவும் மாற்றுவதற்காக அரச தொழில் முயற்சிகள் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் மாற்றங்களுடன் 2009இலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய கிங்குரான சீனித் தொழிற்சாலையானது அரச தனியார் பங்குடமையாக “வரையறுக்கப்பட்ட கல்லோயா பிளான்ட்சேன்” என்ற புதிய பெயரின் கீழ் மீளத் தொடங்கப்பட்டிருக்கின்றது. லங்கா சலுசல தொழில் முயற்சியினை ஒடுக்கி விடுவதற்கு வழிமுறைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன் இதன் தொழிற்பாடுகள் “லக் சலுசல” என்றழைக்கப்படும் புதிய நிறுவனமொன்றின் கீழ் மீள தொடங்கும். எனினும், பயன்குன்றிய நிதியியல் தொழிற்பாடுகளைக் கொண்ட அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் மோசமான நிதியியல் மற்றும் இறைத் தாக்கங்களைக் கருத்திற் கொண்டு அவற்றினை வர்த்தக ரீதியில் ஆற்றல் வாய்ந்தனவாகவும் இலாபம் மிக்க நிறுவனங்களாகவும்

மாற்றி பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பதற்கு அவற்றை இயல்பு செய்வதற்கேற்ற காத்திரமானதும் வலுவானதுமான சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அவசரமான கொள்கை முன்னுரிமைகள் தேவைப்படுகின்றன.

உபாய தொழில்முயற்சிகள் முகாமைத்துவ ஆணைக்குழு அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் அவற்றின் செயலாற்றத்தினை மேம்படுத்துவதற்கு வசதியளிக்கின்ற அதன் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டன. உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ ஆணைக்குழு வலுத்துறையின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு முனைவுகளை விதந்துரைத்துள்ளதடன் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் கணக்கிற்கு வராது விரயமாகும் நீரை குறைப்பதற்கான வழிவகைகளையும் வழிமுறைகளையும் கண்டறிந்திருக்கிறது. இது, இலங்கை புகைவண்டிப் பகுதியும் பயணிகளை மையமாகக்கொண்ட வருமான முறையிலிருந்து சொத்து அபிவிருத்தி, தொடர்பூட்டல், சரக்கு கட்டணம் மற்றும் விளம்பரப்படுத்தல் போன்ற பல்நோக்கு முறைகளுக்கு மாறிக் கொள்வதற்கான சாத்தியங்களையும் கண்டறிந்தது.

அரச பிணையங்களின் முதலீட்டாளர் தரத்தினை விவாக்கியதன் மூலம் பற்றாக்குறையினை நிதியிடும் மூலங்கள் 2009 இல் மேலும் பன்முகப்படுத்தப்பட்டன. இதற்கமைய ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்காகவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் திறக்கப்பட்டன. இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கல் அதேபோன்று 2009 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் என்பனவற்றினூடாக வெளிநாட்டு வர்த்தக மூலவளங்கள் திரட்டப்பட்டன.

உள்நாட்டுப் படுகடன் சந்தையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு வழியற்ற வெளிநாட்டுச் சந்தைகளினூடாக வெளிநாட்டு வர்த்தக ரீதியான மூலவளங்களைத் திரட்டும் நோக்குடன் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மீதான வெளிநாட்டு முதலீடுகள் மேலும் ஊக்குவிக்கப்பட்டன. நீண்டகால முதிர்ச்சிகளைக் கொண்ட புதிய திறைசேரி முறிகளை தொகையாக வழங்குவதற்கு உயர்ந்தபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் திறைசேரி முறிகளின் குறிப்பிட்ட சில தொடர்கள் முதிர்ச்சிக்கு முன்னமே இளைப்பாற விடப்பட்டதுடன் இவை மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய சொத்துப்பட்டியல் இடர்நேர்வுகளைத் தணிப்பதற்காக திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டன. முதனிலை வணிகர்களுக்கான ஆற்றல் வாய்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை உறுதிப்படுத்துவதற்காக முதனிலை வணிகர் முறைமையின் உறுதித்தன்மை வலுப்படுத்தப்பட்டது. சந்தை இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் பொதுப்படுகடன் முறைமையின் உறுதிப்பாட்டினைப் பேணுவதன் மூலம் நிதியியல் உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்குமாக பொதுப்படுகடனை பன்முகப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்குரிய அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அரச பிணையங்களை ஊக்குவிப்பதற்காக தீவு முழுவதிலும் முதலீட்டாளர் விழிப்புணர்வு ஆய்விற்கு நிகழ்ச்சித்திட்டங்களும் இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கடாக விளம்பரப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

6.3 அரசின் வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள்


அரசிறை

2009இல் அரசின் அரசிறை ரூ.702.6 பில்லியனுக்கு 7 சதவீதத்தினால் அதிகரித்தது. வரி அரசிறை 6 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் வரியல்லா அரசிறை 2008இன் அத்தகைய அரசிறையுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் கொண்ட உயர் வீதத்தினால் அதிகரித்தது. எனினும், மொத்த அரசிறை திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.725.7 பில்லியனைவிட ரூ.23.1 பில்லியன் குறைவாகக் காணப்பட்டது. இதற்கு வரி அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட மெதுவான போக்கே காரணமாகும். வரிச் சேகரிப்பு மெதுவடைந்தமைக்கு பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான வரிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் உலகளாவிய பொருளாதார மந்தங்களின் காரணமாக உள்ளூட்டு பொருளாதார நடவடிக்கை குறைவடைந்தமையே காரணமாகும். வரியல்லா அரசிறை அதிகரித்தமைக்கு அரசு நிறுவனங்களின் இலாப மாற்றல்களிலிருந்தான வருமானமே முக்கிய காரணமாகும். 2009இல் மொத்த அரசு அரசிறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2008இன் 14.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 14.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

குறிப்பிட்ட வரிச் சலுகைகளும் விலக்கல்களும் வழங்கப்பட்ட போதும், இவ்வாண்டுக் காலத்தில், வருமான வரியிலிருந்தான அரசிறை 10 சதவீதத்தினால் அதிகரித்தது. வருமான வரியின் முக்கிய கூறுகள் அனைத்தும் முக்கியமாக தனியார் மற்றும் கம்பனி வருமான வரிகள், பொருளாதார பணிக் கட்டணம் மற்றும் வட்டி வருமானத்தின் மீதான பிடித்துவைத்தல் வரி என்பன இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தன. கொள்கை மற்றும் நிருவாக வழிமுறைகடாக வரிச் சேகரிப்பு முறைமையின் விளைத்திறனை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் கம்பனி மற்றும் தனியார் வருமான வரி அரசிறைகளின் அதிகரித்த மட்டங்களுக்குப் பங்களித்தன. வட்டி மீதான பிடித்துவைத்தல் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2009இல் பெரும் அளவிலான திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் வழங்கப்பட்டமையே முக்கிய காரணமாகும்.

2009இல் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 16 சதவீதத்தினால் ரூ. 171.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. இது இறக்குமதியுடன் தொடர்பான பெறுமதிசேர் வரியிலேயே பிரதிபலிக்கப்பட்டது. இதற்கு இறக்குமதியில் ஏற்பட்ட கணிசமான குறைப்பும் பெறுமதிசேர் வரியின் நியம வீதம் 2009 சனவரி 1 தொடக்கம் 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டமையும் காரணங்களாகும். உள்ளூட்டு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட விடயங்களுக்கு வழங்கப்பட்ட பெறுமதிசேர் வரி விலக்கல்களுக்குப் புறம்பாக, உந்து ஊர்திகள் மற்றும் மின் துணைக்கருவிகள் என்பனவற்றின் இறக்குமதிகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி, 2009இல் பெறுமதிசேர் வரியுடன் தொடர்பான இறக்குமதியிலிருந்தான குறைந்த அரசிறைச் சேகரிப்புக்களின் மீது நேரடித் தாக்கத்தினைக் கொண்டிருந்தது. அதேவேளை, பெறுமதிசேர் வரிக்கான கீழ்மட்டத்தில் அதிகரிப்பும், சமூக பங்கேற்புகளினூடாக மேற்கொள்ளப்பட்ட கமநகும, மற்றும் மகநகும போன்ற செயற்றிட்டங்கள் மீது பெறுமதிசேர் வரி விலக்கல்களும் காணப்பட்ட போதும் உள்ளூட்டு பொருளாதார நடவடிக்கைகளின் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் முன்னைய ஆண்டினைவிட 2009இல் 1 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்தன.

வரைபடம் 6.2 அரசின் அரசிறை உள்ளடக்கம் - 2009



கலால் வரியிலிருந்தான அரசு அரசிறை 2009இல் ரூ.97.6 பில்லியனுக்கு 3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இவ் வீழ்ச்சிக்கு, 72 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த உந்து ஊர்திகள் மீதான கலால் வரிகளிலிருந்து கிடைத்த அரசிறை வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும். எனினும் திரவப் பெற்றோலிய வாயு மீது கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்டமையும் குடிவகை மற்றும் சிகரட் மீதான கலால் வரிகள் மேல் நோக்கித் திருத்தப்பட்டமையும் கலால் வரிகளிலிருந்தான அரசிறையின் ஏற்பட்ட வீழ்ச்சியை ஓரளவிற்கு எதிரீடு செய்தன.

2009இல் இறக்குமதித் தீவை மற்றும் சிறப்புப் பண்டத் தீவை என்பனவற்றிலிருந்தான அரசிறை உருவாக்கம் 2008 உடன் ஒப்பிடுகையில் முறையே 25 சதவீதத்தினாலும் 30 சதவீதத்தினாலும் அதிகரித்தன. இவ்வாண்டுப் பகுதியில் இறக்குமதிகளின் அளவும் பெறுமதியும் கடுமையாக வீழ்ச்சியடைந்த போதும் பெற்றோலிய உற்பத்திகள், சமையல் எண்ணெய், பால்மா போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களின் மீது அறிமுகப்படுத்தப்பட்ட சில குறித்துரைக்கப்பட்ட தீவைகள்

அட்டவணை 6.2	அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு			
	2008		2009	
விடயம்	ரூ. மில்லியன்	ஒப்பீடுகப்பட்ட மதிப்பீடுகள்	திருத்திபணக்கப்பட்ட மதிப்பீடுகள் (அ)	தற்காலிக மானவை
வரி அரசிறை	585,621	779,138	655,779	618,933
வருமான வரிகள்	126,541	166,703	149,717	139,558
பெ.கூ.வ	203,646	221,947	185,672	171,529
கலால் தீவை	100,970	134,965	114,800	97,604
இறக்குமதித் தீவை	63,844	90,592	60,267	79,660
ஏனைய வரிகள்	90,620	164,931	145,323	130,582
வரியல்லா அரசிறை	69,639	75,861	69,929	83,711
மொத்த அரசிறை	655,259	854,999	725,708	702,644
மொத்த உள்ளூட்டு உற்பத்தியின் சதவீதமாக				
வரி அரசிறை	13.3	14.9	13.3	12.8
வருமான வரிகள்	2.9	3.2	3.0	2.9
பெ.கூ.வ	4.6	4.3	3.8	3.6
கலால் தீவை	2.3	2.6	2.3	2.0
இறக்குமதித் தீவை	1.4	1.7	1.2	1.7
இறக்குமதித் தீவை	2.1	3.2	3.0	2.7
வரியல்லா அரசிறை	1.6	1.5	1.4	1.7
மொத்த அரசிறை	14.9	16.4	14.8	14.6

(அ) பன்னாட்டு நாணய நிதியத்தின் துணைநிலை முறையில் ஒழுங்கமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட தொகைகள்

இறக்குமதித் தீர்வையிலிருந்தான அரசிறை அதிகரிக்கப் பங்களித்தன. எனினும், முக்கிய உணவு விடயங்களின் மீதான தீர்வை வீதங்கள் குறைக்கப்பட்டமையும் ஆண்டின் பிற்பகுதியில் பெற்றோல், டீசல், மற்றைய பல விடயங்கள் மீது வழங்கப்பட்ட தீர்வைத் தளர்த்தல்களும் அரசிறையின் மீது எதிர்க்கணிய தாக்கத்தினை கொண்டிருந்தன. ஆண்டின் தொடக்கத்தில் சில உணவுப் பொருட்களின் மீது சிறப்புப் பண்டத் தீர்வை அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக 2009இல் முதல் மூன்று காலாண்டுப் பகுதிகளிலும் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. எனினும், 2009இன் நான்காம் காலாண்டுப் பகுதியில் முக்கிய உணவுப்பொருட்கள் பலவற்றின் மீதான சிறப்புப் பண்டத் தீர்வை வீதங்களை குறைப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானம், ஆண்டின் பிற்பகுதியில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பின் அதிகரிப்பினை மெதுவடையச் செய்துவிட்டது.

செஸ் தீர்வைகளும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் 2009இல் அரசின் அரசிறைக்கு முக்கிய பங்களிப்பினை வழங்கின. 2009இல் செஸ் தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.26.9 பில்லியனுக்கு 10 சதவீதத்தினால் அதிகரித்தது. தெரிந்தெடுக்கப்பட்ட சில விடயங்கள் மீதான செஸ் வீதங்கள் மேல் நோக்கித் திருத்தப்பட்டமையும் புதிய விடயங்கள் மீது செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டமையும் இவ்வதிகரிப்பிற்குப் பெருமளவிற்குப் பங்களித்தன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 2009இல் ரூ.27.2 பில்லியன் அரசிறையை உருவாக்க உதவியதுடன் இவ்வாண்டின் மொத்த வரி அரசிறையில் 3.9 சதவீதத்திற்கும் வகைகூறியது. துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு 17 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு இவ்வாண்டில் துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய தீர்வையில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

2009இல் வரியல்லா அரசிறை 20 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கு அதிகரித்த இலாப மாற்றல்களின் மட்டம் இலங்கை மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்களின் பங்கிலாபக் கொடுப்பனவுகள், அரசிறை ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் உயர் மட்டங்களிலிருந்து தோன்றிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, அதே போன்று கட்டணங்கள் மற்றும் விதிப்புக்களிலிருந்தான அதிகரித்த அரசிறைச் சேகரிப்பு என்பன காரணங்களாக இருந்தன. எனினும், முக்கிய வரியல்லா அரசிறை மூலங்களிலிருந்தான அதாவது வட்டி வருமானம் மற்றும் வாடகை வருமானத்திலிருந்தான அரசிறை முறையே 3 சதவீதத்தினாலும் 30 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன.

2009இல் பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகள் 2008இல் பெறப்பட்ட ரூ.31.2 பில்லியனுடன் ஒப்பீடுகையில் ரூ.25.9 பில்லியன்களாக (ஐ.அ.டொலர் 220.9 மில்லியன்) காணப்பட்டன. கடந்த அண்மைக் காலத்தில் நிலவிய போக்கின் தொடர்ச்சியாக வெளிநாட்டுக் கொடைகள் முக்கியமாக இருபுடை கொடையாளர்களிடமிருந்தே பெறப்பட்டது. நாடு இப்பொழுது தாழ்ந்த மத்திய வருமான நாடாக தகுதி பெற்றிருப்பதனால் எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கொடைகளைப் பெறுவதில் அதிகரிப்புக்களை எதிர்பார்க்க முடியாது.

செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்

மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 21 சதவீதத்தினால் ரூ.1,201.9 பில்லியனுக்கு அதிகரித்தது. இது, மீண்டெழும் செலவினம் 18 சதவீதத்தினாலும் மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 28 சதவீதத்தினாலும் அதிகரித்தமையின் இணைந்த விளைவாகும். மொ.உ.உ. உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முன்னைய ஆண்டின் 22.6 சதவீதத்துடன் ஒப்பீடுகையில் 24.9 சதவீதமாகக் காணப்பட்டது.

பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2009இல் ரூ.879.6 பில்லியனிற்கு 18 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உ. உற்பத்தியின் சதவீதமாக, இது, 2008இல் பதிவு செய்யப்பட்ட 16.9 சதவீதத்திலிருந்து 18.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கு முக்கியமாக, சம்பளங்கள் மற்றும் கூலிகள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள், வட்டிக்

அட்டவணை 6.3	செலவினத்தினுடைய பொருளாதாரப் பகுப்பாய்வும் மீள்கொடுப்பனவு கழித்த கடன்வழங்கலும்		
	2008	2009	
விடயம்		ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை
ரூ. மில்லியன்			
நடைமுறைச் செலவினம்	743,710	823,511	879,575
பொருட்கள் பணிகள் மீதான செலவு	360,327	378,554	379,731
இதில் சம்பளங்களும் கூலிகளும்	239,078	268,356	271,229
வட்டிக் கொடுப்பனவுகள்	212,475	250,438	309,675
வெளிநாட்டு	30,277	32,000	35,698
உள்நாட்டு	182,198	218,438	273,978
நடைமுறை மாற்றல்களும்			
உதவிக் கொடுப்பனவுகளும்	170,908	194,519	190,168
இதில் குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	131,342	149,062	148,993
சமூத்தி	9,995	10,850	9,267
ஓய்வூதியங்கள்	74,920	86,000	85,139
வளமாக்கி உதவிக் கொடுப்பனவு	26,450	25,000	26,935
ஏனையவை	19,977	27,212	27,652
மூலதனச் செலவினம்	232,607	312,383	277,416
உண்மைச் சொத்துக்களின் கையேற்று	128,605	212,513	143,590
மூலதன மாற்றல்கள்	104,002	170,941	133,826
குறைச் செலவினம் ஏற்பாடு	-	-	-
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	19,809	55,778	44,936
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	996,126	1,191,671	1,201,927
மொ.உ.உ. இன் சதவீதமாக			
நடைமுறைச் செலவினம்	16.9	15.8	18.2
பொருட்களின் பணிகள் மீதான செலவு	8.2	7.3	7.9
இதில் சம்பளங்களும் கூலிகளும்	5.4	5.1	5.6
வட்டிக் கொடுப்பனவுகள்	4.8	4.8	6.4
வெளிநாட்டு	0.7	0.6	0.7
உள்நாட்டு	4.1	4.2	5.7
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	3.9	3.7	3.9
இதில் குடும்ப அலகுகளும்			
ஏனைய துறைகளும்	3.0	2.9	3.1
சமூத்தி	0.2	0.2	0.2
ஓய்வூதியங்கள்	1.7	1.6	1.8
வளமாக்கி உதவிக் கொடுப்பனவு	0.6	0.5	0.6
ஏனையவை	0.5	0.5	0.6
மூலதனச் செலவினம்	5.3	6.0	5.7
உண்மைச் சொத்துக்களின் கையேற்று	2.9	4.1	3.0
மூலதன மாற்றல்கள்	2.4	3.3	2.8
குறைச் செலவினம்	-	-1.4	-
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	0.4	1.1	0.9
மொத்த செலவினமும் தேறிய கடன்வழங்கலும்	22.6	22.8	24.9

மூலம் : நிதி, திட்டமிடல் அமைச்சு

சிறப்புக்குறிப்பு 11

சமாதானத்தினை எய்துவதற்காக பாதுகாப்பில் செய்யப்பட்ட உறுதியான முதலீடுகள்

உலகின் கொடுமான பயங்கரவாத அமைப்பொன்றினை நான்கு ஆண்டுக்கும் குறைவானதொரு காலப்பகுதிக்குள் வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை வரலாற்று ரீதியான மைல் கல்லொன்றினை பதிவு செய்திருக்கின்றது. அத்தகையதொரு காலப்பகுதியில், ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசாங்கத்திற்கு எதிராக இரத்தம் தோய்ந்த கிளர்ச்சியை நடத்திய பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று சனாதிபதியும் அரசாங்கமும் தீர்மானித்தது. 1980இன் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டிற்கு சமாதானத்தினைக் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டன. எனினும், இது கடந்த நான்காண்டு காலப்பகுதியில் நன்கு திட்டமிடப்பட்டதும், ஆழ்ந்த முயற்சிகளைக் கொண்டதும், வலுவானதுமான அரசாங்கத்தின் கடப்பாடே, இத்தகைய பெறுபெறுக்கு வழியமைத்த தனியானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான முக்கிய காரணியாகக் காணப்பட்டது.

கடந்தநான்காண்டுக் காலப்பகுதியில் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அதேவேளையில் இலங்கை பல்வேறு சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. 2006இலிருந்து 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சராசரியாக 6 சதவீதம் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எய்துவதென்பது மிகக் குறிப்பிடத்தக்கதொரு விடயமேயாகும். 1983இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட சராசரி வளர்ச்சியான 4.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது பாராட்டத்தக்கதொரு வளர்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி தலைக்குரிய வருமானம் 2004இன் ஐ.அ.டொலர் 1,062 இலிருந்து 2009 இல் ஐ.அ.டொலர் 2,053இற்கு பெரும்பாலும் இருமடங்காகியது. வறுமை மட்டம் 1995/96 காலப்பகுதியில் காணப்பட்ட 28.8 சதவீதத்திலிருந்து 2006/07 இல் 15.2 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. அதேசமயம், நாட்டின் மொத்த உற்பத்தி இயலாமை விரிவாக்கும் பொருட்டு துறைமுகங்கள், வீதிகள், வலு மற்றும் சக்தித் துறைகளில் பெரும் எண்ணிக்கையான பாரியளவு உட்கட்டமைப்பும் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2006இலிருந்து 2009 ஆண்டு வரையான, நான்கு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் மொத்தப் பாதுகாப்புச் செலவினம் ரூ.605 பில்லியன்கள் அல்லது ஐ.அ.டொலர் 5.5 பில்லியனாக விளங்கியது. இது ஆண்டொன்றிற்கு சராசரியாக ரூ.151 பில்லியன் அல்லது ஐ.அ.டொலர் 1.4 பில்லியனாகவும் மொ.உ.உற்பத்தியில் ஏறத்தாள 3.5 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாகவும் காணப்பட்டது. இது வானூர்திகள், கப்பல்கள், தாங்கிகள், ஆயுதங்கள், ஏனைய கருவிகள், பயிற்சி, கூலிகள், படை வீரர்களுக்கான உணவு மற்றும் சீருடை என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்தது. மனிதாபிமான தொழிற்பாட்டின் பொருட்டு ஏற்பட்ட இம் மொத்தச் செலவான ஐ.அ.டொலர் 5.5 பில்லியனை 2009

வரை ஈராக்கிய பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் ஐக்கிய அமெரிக்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்ட ஐ.அ.டொலர் 683 பில்லியனுடனும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஐ.அ.டொலர் 227 பில்லியனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது அதில் ஒரு பின்னமேயாகும். உண்மையில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலுமுள்ள அமெரிக்கப் படைகளுக்கு ஆடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக மட்டும் ஏற்பட்ட செலவு ஐ.அ.டொலர் 2.6 பில்லியனாக இருந்தவேளையில் 2006இல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் படைகளுக்காக வழங்கப்பட்ட பயிற்சி தொடர்பாக ஐ.அ. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவு ஐ.அ.டொலர் 12.9 பில்லியனாகக் காணப்பட்டது. (மூலம் ஐ.அ.மெரிக்க காங்கிரசிற்கான காங்கிரஸ் அரசாங்கப் பணி அறிக்கை - 2009 செப்டெம்பர் 28) இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் இலங்கைக்கான மொத்த நிதியியல் செலவு, சிறந்த முறையில் முகாமைப்படுத்தப்பட்டிருப்பதும் செலவுச் சிக்கனமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை தெரியவரும்.

குறுகிய காலப்பகுதியொன்றினுள் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த நிதியில் முதலீடுகளுடன் நாட்டினை விடுவிக்கும்

சீ.கு அட்டவணை 11.1 இலங்கையில் பாதுகாப்புச் செலவினங்கள்: 2006 - 2009

	2006	2007	2008	2009	சராசரி
ரூ. பில்லியன்	106.4	134.3	175.9	188.6	605.2
ஐ.அ. டொலர். பில்லியன்	1.0	1.2	1.6	1.6	5.5
மொ.உ.உற்பத்தியின் %	3.6	3.8	4.0	3.9	3.8(அ)

(அ) சராசரி 2006 - 2009 மூலம்: நிதி, திட்டமிட்டல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி


சவால் மிக்க மனிதாபிமான முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டமையின் மூலம் நீண்டகால சமாதானத்தின் நன்மைகளை எய்துவதற்கான வாய்ப்புக்களை அடைய முடிந்தமை பாராட்டத்தக்கதொன்றாகும். அதேநேரம் நாட்டிற்கு மோதல்களினால் நேர்ந்த இழப்புகள், அவர்களப்பட்ட தன்பங்கள், வேதனைகள் என்பனவற்றை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இருப்பினும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதானம் கிடைத்திருக்கிறது. இறுதியில் இலங்கை அதன் எண்ணற்ற உள்நாட்டு வளங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அதன் அனைத்து மக்களுக்கும் பொருளாதார சுபிட்சத்திற்கான வழியிணையும் திறந்திருக்கிறது.

வலுவான பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் சமாதானம் இன்றியமையாத முற் தேவைபாடாகும். போருடன் இணைந்த நடவடிக்கைகள் பெளதீக வளங்களைச் சிதைப்பதிலிருந்து மனித வாழ்வைப் பலிகொள்வதுவரையான மோசமான விளைவுகளைக்

கொண்டிருப்பதனால் சமாதானம் அவசியமானதாகும். மேலும் போரானது மூலவளங்களை உற்பத்தியாக்க நடவடிக்கைகளிலிருந்து உற்பத்தியாக்கமற்ற துறைகளுக்கு திரும்பி விடுகிறது. எனவே பொருளாதார அபிவிருத்திகளினாலும் சுதந்திரத்தினாலும் கிடைக்கின்ற உண்மையான நன்மைகளை சமாதான காலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியுமாய்கையால் சமாதானம் ஒப்புயர்வற்றதாகும்.


மனித வரலாற்றில், ஏன் இன்னமும் கூட, கணக்கற்ற போர்கள், அநேக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மோதல்கள் மற்றும் யுத்தங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. துரதிட்வசமாக யுத்தங்கள் குறிப்பிடத்தக்களவான இராணுவச் செலவுகளையும் மற்றைய செலவுகளையும் ஏற்படுத்தி வருகின்றதுடன் இவை இறுதியில் மக்களாலேயே செலுத்தப்படுகின்றன. ஸ்ரொக்கோம் பன்னாட்டு சமாதான ஆராய்ச்சி நிறுவனத்தின் படி 2008இல் உலகின் இராணுவச் செலவினம் ஐ.அ.டொலர் 1,464 பில்லியன்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மை நியதிகளில் இது 2007 இணைவிட 4 சதவீதமான அதிகரிப்பாகவும் 1999 இலிருந்து 45 சதவீதமான அதிகரிப்பாகவும் இருக்கின்றது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதத்திற்கும் ஆளொருவருக்கு ஐ.அ.டொலர் 217 இற்கும் சமமானதாக காணப்படுகின்றது.

சி.கு அட்டவணை 11.1 பாதுகாப்புச் செலவினத்தின் உலகப் பகுப்பு - 2008



இராணுவச் செலவினத்தின் பங்கீடு உலகில் நாட்டிற்கு நாடு குறிப்பிடத்தக்களவிற்கு வேறுபடுகின்றது. சி.கு.அ. 11.2 இல் காட்டப்பட்டவாறு சில நாடுகள் போருக்கான சாத்தியங்களைக் கருத்திற் கொள்ளாமலே உயர்ந்த இராணுவச் செலவினங்களைக் கொண்டிருப்பதைக் கவனிக்கும் பொழுது அவை சுவாரஸ்யமான விடயங்களாக இருக்கின்றன.

சி.கு அட்டவணை 11.2 தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் பாதுகாப்புச் செலவினம் (மொ.உ.உ. இன் சதவீதமாக)



மூலங்கள் : சி.ஐ.எ. - உலக விடயப் புத்தகம் நிதி திட்டமிடல் அமைச்சு


1. ஸ்டொக்கோம் பன்னாட்டு சமாதான ஆராய்ச்சி நிறுவனத்தின் இராணுவச் செலவினத்திற்கான வரைவிலக்கணம் ஆயுதப்படைகள், சமாதானத்தைப் பேணும் படைகள், பாதுகாப்பு அமைச்சுக்கள் மற்றும் பாதுகாப்புச் செயற்றிட்டங்களில் ஈடுபடுகின்ற ஏனைய அரசு முகவரணமைகள், பயிற்சியளிக்கப்பட்டு, உபகரணங்கள் வழங்கப்பட்டு மற்றும் இராணுவ தொழிற்பாடுகளுக்கும் இராணுவ தளச் செயற்பாடுகளுக்கும் கிடைக்கத்தக்கதாகவுள்ள துணை இராணுவ படைகளுக்கான அனைத்து நடைமுறை மற்றும் மூலதனச் செலவினங்களை உள்ளடக்குகின்றது.

6


இறைக்க கொள்கையும் அரசு நிதியும்

கொடுப்பனவுகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான நடவடிக்கைகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான வசதிகளுக்கான ஏற்பாடுகள், மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பன மீதான செலவினங்களில் ஏற்பட்ட உயர்வே காரணமாகும். சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் ரூ.271.2 பில்லியனுக்கு 13 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு பாதுகாப்பு மற்றும் அரசு துறைகளில் செய்யப்பட்ட புதிய ஆட்சேர்ப்பு, அரசு துறை ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படியில் செய்யப்பட்ட அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் சரிசெய்யப்பட்டமை என்பன முக்கிய காரணங்களாக விளங்கின. மொத்த மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்குகள் 30.8 சதவீதமாக இருந்தன. ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 14 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு வாழ்க்கைச் செலவுப்படியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்குப் புறம்பாக, ஏறத்தாழ 11,082 புதிய ஓய்வூதியக்காரர்கள் முறைமைக்குள் புகுந்தமையும் முக்கிய காரணமாகும். குறிப்பாக ஆண்டின் முதலரைப்பகுதியில் சந்தையில் உயர்ந்த வட்டி வீதங்கள் உயர்ந்த மட்டத்தில் நிலவியமைக்கிடையிலும் உள்நாட்டுக் கடன்பாடுகள் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டமையானது 2009இல் வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.309.7 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்க முக்கிய காரணமாயிற்று. ஆண்டின் முதலரைப்பகுதியில் வட மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்தமை இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படைத் தேவைகள், “வடக்கின் வசந்தம்” - 180 நாட்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் என்பன மற்றைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் அதிகரிக்க வழிவகுத்தன.

2009இல் நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 11 சதவீதத்தினால் அதிகரித்தன. அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் 9 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் 2 சதவீதத்தினால் அதிகரித்தன. வளமாக்கி உதவுதொகை மற்றும் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் என்பன மீதான செலவினம் பெரும்பாலும் 2008இன் மட்டங்களில் முறையே ரூ.26.9 பில்லியனாகவும் ரூ.9.3 பில்லியனாகவும் காணப்பட்டன. மற்றைய நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் மீதான செலவினமும் 2009இல் 38 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான செலவினம் காரணமாக இருந்தது.



வரைபடம் 6.4 தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2009



2009இல் பெயரளவு நியதிகளில், அரசு முதலீடு ரூ.330.4 பில்லியனுக்கு 25 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வதிகரிப்பிற்கு பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை, மாகாண ரீதியான மற்றும் கிராமிய ரீதியான உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசன செயற்றிட்டங்களின் புனரமைப்பு மற்றும் கிராமிய மின்னூட்டல் செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் என்பன முக்கிய காரணங்களாக இருந்தன. கிழக்கு மாகாணத்தின் மோதலில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு, மீள்கட்டுமான உட்கட்டமைப்பு வசதிகளின் மீது உயர்ந்த கவனம் செலுத்தப்பட்டது. மேலும், மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியமர்த்தலை தொடங்குவதற்கும் வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஏற்படுத்துவதற்கும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு முதலீடுகள் முன்னைய ஆண்டின் 6.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தன.

முன்னைய ஆண்டுகளைப் போன்றே, பொருளாதாரப் பணிகளிலுள்ள அரசு முதலீடுகள் 2009இல் தொடர்ந்தும் அதிகரித்தமைக்கு முக்கியமாக போக்குவரத்து, தொடர்புடல், வலு மற்றும் நீர் வழங்கல் துறைகளில் பல செயற்றிட்டங்கள் நடைமுறைக்கிடப்பட்டமையே காரணமாகும். பொருளாதாரப் பணிகள் மீதான அரசு முதலீடு 2009இல் 52 சதவீதத்தினால் கணிசமாக அதிகரித்தது. சமூகப் பணிகள் மீதான அரசு முதலீடு ரூ.53.9 பில்லியனாகக் காணப்பட்டது. இதில் ரூ.18.1 பில்லியன் கல்வித்துறைக்கும் ரூ.12.7 பில்லியன் நலத்துறைக்குமானதாகும். கல்வியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் கல்விசார் உட்கட்டமைப்புக்களை தரமுயர்த்துவதற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலகப் பகுதிகளிலுள்ள அடையாளம் காணப்பட்ட பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டன. நலத்துறையின் அரசு முதலீடுகள் முக்கியமாக பாதிக்கப்படக் கூடிய மக்களைக் கவனத்தில் கொண்டு அவர்கள் நலக் கவனிப்புக்களை பெற்றுக் கொள்வதனை மேம்படுத்துவதன் மீதும் அதேவேளையில் நலத்துறை உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மீதும் செலவிடப்பட்டது.

அட்டவணை 6.4	செலவினத்தின் தொழிற்பாட்டுப் பகுப்பாப்பு		
	2008	2009	
விடயம்	ரூ. மில்லியன்	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை
மொத்த நடைமுறைச் செலவினம்	743,710	823,511	879,575
அரசு பொதுப் பணிகள்	207,348	218,598	224,281
பொது நிருவாகம்	36,150	43,213	37,723
பாதுகாப்பு	134,710	134,260	144,284
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	36,487	41,125	42,274
சமூகப் பணிகள்	240,768	266,168	260,071
கல்வி	77,141	81,827	82,414
நலம்	55,874	60,726	58,789
நலன்புரி	94,789	109,878	105,017
சமூகப் பணிகள்	12,963	13,736	13,852
பொருளாதாரப் பணிகள்	80,303	84,148	85,188
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	41,579	41,566	43,967
வலு மற்றும் நீர் வழங்கல்	3,323	4,154	3,429
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	29,587	30,065	31,068
ஏனையவை	5,814	8,363	6,724
ஏனையவை	215,291	254,597	310,035
இதில் வட்டிக் கொடுப்பனவு	212,475	250,438	309,675
மூலதனச் செலவினம், கடன்வழங்கல்	263,860	370,765	330,448
அரசு பொதுப் பணிகள்	34,404	39,693	20,094
பொது நிருவாகம்	29,675	36,685	18,685
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	4,728	3,008	1,409
சமூகப் பணிகள்	60,236	97,738	53,938
கல்வி	22,942	36,269	18,093
நலம்	18,674	25,953	12,663
வீடமைப்பு	4,826	9,659	5,291
சமூகப் பணிகள்	13,794	25,857	17,891
பொருளாதாரப் பணிகள்	168,879	304,054	256,411
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	17,681	34,255	22,105
வலு மற்றும் நீர் வழங்கல்	48,783	80,326	59,983
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	82,916	148,934	139,104
ஏனையவை	19,499	40,539	35,219
ஏனையவை	341	350	5
குறைச் செலவினம்	-	-71,071	-
மொத்தச் செலவினம், கடன் வழங்கல்	1,007,569	1,194,276	1,210,023
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக			
அரசு பொதுப்பணிகள்	5.5	5.0	5.1
சமூகப் பணிகள்	6.8	7.0	6.5
பொருளாதாரப் பணிகள்	5.6	7.4	7.1
ஏனையவை	4.9	4.9	6.4
இதில் வட்டிக் கொடுப்பனவுகள்	4.8	4.8	6.4
மொத்தச் செலவினம், கடன் வழங்கல்	22.8	22.9	25.1

மூலம் : நிதி திட்டமிடல் அமைச்சு

முக்கிய இறை நிலுவைகள்


2009இல் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை திருத்தப்பட்ட மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 7.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 9.8 சதவீதமாக (ரூ.473.4 பில்லியன்) காணப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து காணப்பட்ட வீழ்ச்சியடைந்து சென்ற போக்கிற்கு இது மாறானதாகும். இவ்வாண்டுக் காலத்தில் அரசு அரசிறையில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட பெரும் அதிகரிப்பு, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மிக மேலாக அரசு முதலீடுகள் அதிகரித்தமை என்பன இவ்வதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இதன் விளைவாக, அரசாங்கத்தின்

குறைச் சேமிப்பாக வரைவிலக்கணம் செய்யப்படும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2008இல் பதிவு செய்யப்பட்ட 2.0 சதவீதத்துடனும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் 2.1 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 3.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. வட்டிக் கொடுப்பனவைக் கழித்த திரண்ட பற்றாக்குறையான ஆரம்ப பற்றாக்குறை 2008இல் பதிவு செய்யப்பட்ட 2.2 சதவீதத்திலிருந்து மொ.உ.உற்பத்தியின் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. அரசிறையில் ஏற்பட்ட வளர்ச்சியை விஞ்சிக் காணப்பட்ட வட்டியல்லா மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியே உயர்ந்த ஆரம்பப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியிடல்

2008 உடன் ஒப்பிடுகையில், 2009இல் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதில் வெளிநாட்டு மூலங்கள் குறிப்பிடத்தக்களவிற்குப் பங்களித்தன. திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.34.4 பில்லியனுடனும் 2008இன் மீள்கொடுப்பனவான ரூ.4.6 பில்லியனுடனும் ஒப்பிடுகையில் தேறிய வெளிநாட்டு நிதியிடல் ரூ.230.8 பில்லியனாகக் காணப்பட்டது. இதற்கமைய 2009இல் தேறிய உள்நாட்டு நிதியிடல் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.308.5 பில்லியனுடனும் 2008இன் தேறிய உள்நாட்டு நிதியிடலான ரூ.314.3 பில்லியனுடனும் ஒப்பிடுகையில் ரூ.242.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், ஆண்டின் முதலரைப்பகுதியில், வெளிநாட்டு மூலங்களிலிருந்தான நிதியிடல் குறைவாக விளங்கி, திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய வெளிப்பாய்ச்சலுக்கு காரணமாயமைந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளின் கசிந்த தாக்கங்களையும் வெளிநாட்டு மூலதனச் சந்தைகளிலிருந்து நிதிகளைத் திரட்டுவதிலுள்ள இடர்ப்பாடுகளையும் பிரதிபலித்தது. இதன் காரணமாக அரசாங்கம் ஆண்டின் முதலரைப்பகுதியில் உள்நாட்டு நிதியிடலிலேயே கூடியளவிற்கு தங்கியிருக்க வேண்டியிருந்தது. எனினும், 2009 மேயில் மோதல்கள் முடிவடைந்தமை மற்றும் 2009 யூலையில் ப.நா. நிதியத்தின் துணைநில் ஒழுங்கு வசதிக்கான ஒப்புதல் என்பனவற்றுடன் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டது. இரண்டாவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வழங்கல் வெற்றிகரமாக நிறைவடைந்தமை மற்றும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை என்பனவற்றின் காரணமாக ஆண்டின் பின்னரைப் பகுதியில் வெளிநாட்டு நிதியிடல் நிலைமை மிகக் கூடுதலாக முன்னேற்றம் கண்டது.

2009இல் வங்கித்தொழில் முறையிலிருந்தான அரசின் கடன்பாடுகள் ரூ.49.0 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. இது, இலங்கை மத்திய வங்கிக்கான ரூ.109.2 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவுகளினதும் வர்த்தக வங்கிகளிடமிருந்தான ரூ.158.3 பில்லியன் கொண்ட



தேறிய கடனினதும் இணைந்த விளைவாகும். இதன்படி, மொத்த தேறிய உள்நாட்டு நிதியிடலில் வங்கிக் கடன்பாடுகள் 2008இன் 62.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 20.2 சதவீதத்திற்கு வகைசூறியது. வங்கியல்லாத்துறைக் கடன்பாடுகள் தொடர்பான பங்குகள் 2008இன் 38 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2009இல் 80 சதவீதத்திற்கு அதிகரித்தன. ஊழியர் சேம நிதியமும் தேசிய சேமிப்பு வங்கியும் வங்கியல்லா துறையின் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களாக தொடர்ந்தும் விளங்கினர்.

முன்னைய ஆண்டுகளைப் போன்றே, 2009இலும் கடன்பாட்டுக் கருவிகளினூடாகவே தேறிய உள்நாட்டு நிதியிடல் பெருமளவிற்கு திரட்டப்பட்டது. இது திறைசேரி உண்டியல் (ரூ.49.0 பில்லியன்) திறைசேரி முறிகள் (ரூ.201.9 பில்லியன்) இலங்கை அபிவிருத்தி முறிகள் (ரூ.7.6 பில்லியன்) ரூபாக்கடனின் மீள்கொடுப்பனவு (ரூ.17.7 பில்லியன்) என்பனவற்றினூடாகப் பெறப்பட்ட கடன்பாடுகளை உள்நாட்டுக்கியிருந்தது. கருவிக் கடன்பாடுகளின் முதிர்ச்சி அமைப்பு 2008ஆம் ஆண்டில் அவதானிக்கப்பட்டதைப் போன்றே கூடியளவிற்கு நடுத்தரகாலம் சார்ந்ததாகக் காணப்பட்டது. எனினும், 2009இன் பிற்பகுதியில்

அட்டவணை 6.5 **உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்**


விடயம்	ரூ.பில்லியன்			
	2006	2007	2008	2009 தற்காலிக மானவை
கருவிகளின் படி	163.8	127.7	314.3	242.6
திறைசேரி முறிகள் (அ)	97.4	52.8	192.4	201.9
திறைசேரி உண்டியல்கள் (ஆ)	20.3	37.1	69.8	49.0
ரூபாக்கடன்கள்	-23.8	10.3	-1.5	-17.7
இலங்கை அபிவிருத்தி முறிகள்	34.3	23.6	65.5	7.6
மத்திய வங்கி தற்காலிக முற்பணங்கள்	9.3	11.7	15.6	-2.4
ஏனையவை	26.3	-7.8	-27.5	4.2
மூலங்களின் படி	163.8	127.7	314.3	242.6
வங்கி	80.0	15.8	195.2	49.0
வங்கியல்லா	83.8	112.0	119.0	193.6

(அ) 2007இலும் 2008இலும் 2009 இலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மூலங்கள் : தி. திட்டில் அலக்சா 2009இல் வெளிநாட்டில் வதிபம் இலங்கைக்கானதும் மற்றும் வெளிநாட்டில் இலங்கை மத்திய வங்கி தொழில்நுட்பவோருக்கும் வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் நீங்கலாக
(ஆ) 2008இலும் 2009 இலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் 2009 இல் வெளிநாட்டில் வதிபம் இலங்கைக்கானதும் மற்றும் வெளிநாட்டில் தொழில்நுட்பவோருக்கும் வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக

உள்நாட்டு வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன், நீண்டகால முதிர்ச்சிகளை நோக்கி மாறுவதற்கான மெல்லிய மாற்றமொன்று அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2009இல் மொத்த தேறிய உள்நாட்டு கருவிகளல்லா கடன்பாடுகள் ரூ.1.8 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாடொன்றினைப் பதிவு செய்தது.

2009இல் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளில் தேறிய மீள்கொடுப்பனவொன்று காணப்பட்டது. இவ்வாண்டில், இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான மொத்தக் கடன்பாடுகள் ரூ.62.0 பில்லியனாக (ஐ.அ.டொலர் 541.1 மில்லியன்) விளங்கிய வேளையில் ரூ.54.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 457.3 மில்லியன்) கொண்ட மீள்கொடுப்பனவொன்றும் காணப்பட்டது. அதேவேளை, கடல் கடந்த வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.11.4 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 100 மில்லியன்) மீள்கொடுப்பனவுகள் ரூ.19.3 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 168.0 பில்லியன்) விளங்கின. இதன்படி, தேறிய மீள்கொடுப்பனவு ரூ.280 மில்லியனாக (ஐ.அ.டொலர் 2.2 மில்லியன்) விளங்கியது.

2009இல் அரசாங்கம், வரவு செலவுத்திட்டத்தினை நிதியிடுவதற்கு குறிப்பிடத்தக்களவு தொகையான வெளிநாட்டு மூலவளங்களைத் திரட்டக் கூடியதாக இருந்தது. ரூ.57.4 பில்லியனில் காணப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் (ஐ.அ.டொலர் 500 மில்லியன்) வழங்கல், ரூ.146.9 பில்லியன் (ஐ.அ.டொலர் 1,278 மில்லியன்) கொண்ட திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன 2009இல் பதிவு செய்யப்பட்ட ரூ.355.8 பில்லியன் (ஐ.அ.டொலர் 3,103.2 மில்லியன்) கொண்ட மொத்த வெளிநாட்டுக் கடன்களின் மொத்தப் பகிர்ந்தளிப்புக்குப் பங்களித்தது. இதில், ஏறத்தாழ 21.7 சதவீதம் (ரூ.77.3 மில்லியன்) சலுகை அடிப்படையானதாக இருந்த வேளையில் எஞ்சியவை சலுகையற்ற நியதிகளில் காணப்பட்டன. இருபுடை மற்றும் பல்புடை அபிவிருத்திப் பங்களாள்களிடமிருந்து பெறப்பட்ட செயற்றிட்டக் கடன்கள் மொத்த வெளிநாட்டுக் கடன்களில்



ஏறத்தாழ 41.2 சதவீதத்திற்கு பங்களித்தது. 2009இல் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளின் முக்கிய கடன் வழங்குநர்களாக யப்பான் அரசாங்கம், சீன அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன விளங்கின. மொத்த தேரிய வெளிநாட்டு நிதியிடல்கள் 2009இல் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளில் செய்யப்பட்ட முறையே ரூ.32.1 பில்லியனையும் ரூ.114.8 பில்லியனையும் கொண்ட முதலீடுகளை உள்ளடக்கியிருந்தன.

6.4 துணைத் தேசிய அரசுகளின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு 2009இலும் துணை தேசிய அரசுகளுடன் தொடர்ந்தும் நெருக்கமாக ஒத்துழைத்தது. இலங்கையில் துணைத் தேசிய அரசுகள் முறைமையானது மாகாண சபைகளையும் உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழ் 9 மாகாண சபைகள் நிறுவப்பட்டன. 2009இல் நாட்டின் உள்ளூராட்சி சபையானது 18 மாநகர சபைகள் 42 பட்டின சபைகள் மற்றும் 270 பிரதேச சபைகள் என்பனவற்றை உள்ளடக்கி 330 நிறுவனங்களை கொண்டிருக்கிறது. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, துணைத் தேசிய அரசுகளுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கங்கள் நிதி ஆணைக்குழுவின விதந்துரைப்புக்களின்படி, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக வழிப்படுத்தப்பட்டன. இவ்வாண்டுப் பகுதியில், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சு பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமையளிக்கும் நோக்குடன் துணைத் தேசிய அரசாங்கங்களின் நிருவாக இயலாற்றலையும் திறனாற்றலையும் மேம்படுத்துவதிலும் துணை தேசிய அரசாங்கங்களின் மட்டத்தில் முதலீடுகளை அதிகரிப்பதிலும் ஈடுபட்டிருந்தது.

இவ்வாண்டுப் பகுதியில் நிதி ஆணைக்குழு சமமான பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. நிதி ஆணைக்குழுவினாலும் மாகாண சபைகளினாலும் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட புதிய வழிகாட்டல்களின் அடிப்படையில், பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கைத்தொழில்கள் அபிவிருத்தி, வேளாண்மை அபிவிருத்தி மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தி ஆகிய 5 முக்கிய வகைகளின் கீழ் 23 துறைகள் மூலதன வரவு செலவுத்திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேச அபிவிருத்தி முனைவுகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சப்பிரகரவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு வழிகாட்டல் குழுவினால் செய்யப்பட்ட விதந்துரைப்புக்களின் அடிப்படையில் நிதி ஆணைக்குழு ஒப்புதலளித்தது.

மாகாணங்களுக்கிடையேயான நிதி ஒதுக்கில் காணப்படக்கூடிய வேறுபாடுகளை ஒழிக்கும் குறிக்கோளுடன் நிதி ஆணைக்குழு 2009 இலிருந்து மாகாண ரீதியான இறை நிலைமைகளை அனுப்பி செய்வதற்கான பொறிமுறையொன்றினை தொடங்கியிருக்கிறது. இது நியாயமான பங்கீடுகளையும் பொதுத் திறைசேரியினால் மேற்கொள்ளப்படும் உண்மையான வரவு செலவுத்திட்ட ஒதுக்கங்களின் பகிர்நதளிப்புக்களையும் உறுதிப்படுத்துவதற்கு உதவும். மத்திய அரசாங்கத்தினால் செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீடுகளையும் மாகாணங்களிடையே ஒதுக்கப்பட்டுள்ள கொடைகளின் பங்கீடுகளையும் நிர்ணயிப்பதற்காக மாகாண ரீதியான நிதியியல் தேவைகளின் ஒழுங்குவிதிப்படியான மதிப்பீடுகளின் அடிப்படையில் பங்கீட்டு பிரமாணமொன்றினை உருவாக்கும் செய்முறையில் நிதி ஆணைக்குழு ஈடுபட்டிருந்தது. மேலும், நிதி ஆணைக்குழு தற்போதைய மாகாணங்களுக்கான தேவையினைப் பரிசீலனையில் கொண்டு மாகாண ரீதியான குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மற்றும் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட செலவினங்களின் கீழ் மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட சுற்றுறிக்கையினை திருத்திக் கொண்டது. மாகாண மட்டத்திலான நிதித் தேவைப்பாடுகளுக்கும் மத்திய அரசாங்கத்திலிருந்தான உண்மையான ஒதுக்குகளுக்குமிடையிலான வேறுபாடு, மாகாண சபைகளின் தொழிற்பாட்டில் பெரும் பிரச்சனைக்குரிய விடயமாக இருந்து வருகின்றது.

மாகாண சபைகளின் செயலாற்றம்

2009இல் மாகாண சபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்பு ரூ.29.4 பில்லியனுக்கு 6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மேல் மாகாண சபையின் அரசிறை 10 சதவீதத்தினால்

அட்டவணை 6.6	மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு			
	2006	2007	2008	2009
				ரூ.மில்லியன்
				தற்காலிக மானவை
மொத்த அரசிறை	19,481	25,868	31,368	29,433
வரி அரசிறை	16,586	21,473	25,992	24,907
வரி அல்லா அரசிறை	2,895	4,395	5,376	4,526
மொத்த செலவினம்	94,470	113,067	120,011	130,260
நடைமுறைச் செலவினம்	76,428	92,721	103,199	111,336
இதில் தனிநபர் ஊதியம்	60,497	74,711	79,717	85,855
மூலதனச் செலவினம்	18,042	20,346	16,812	18,924
மத்திய அரசு மாற்றல்கள்	79,029	88,317	88,942	93,999
திரட்டிய கொடைகள்	62,342	70,742	76,773	77,386
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	790	1,208	2,304	2,276
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	221	205	-	-
மாகாணம் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள்	7,345	6,995	7,262	10,945
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டுக் கொடைகள்	8,331	9,167	2,603	3,393

மூலங்கள் : மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

அதிகரித்ததுடன் மேல் மாகாண சபை தொடர்ந்தும் முக்கிய பங்களிப்பாளராகவும் இருந்து வருகின்றது. மாறாக, மற்றைய மாகாணங்களின் அரசிறைச் சேகரிப்பு முன்னைய ஆண்டுகளைவிட சிறிதளவால் வீழ்ச்சியடைந்தமைக்கு உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் மெதுவடைந்தமையே காரணமாகும்.

2009இல் மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் 8 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டெழும் செலவினம் அதிகரித்தமைக்கு, மாகாணப் பணிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுப்படியில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக மொத்த மீண்டெழும் செலவினத்தில் 77 சதவீதத்திற்குப் பங்களிக்கும் ஆளையினருக்கான தனியார் ஊதியங்கள், அதிகரித்தமையே முக்கிய காரணமாக இருந்தது. மாகாண சபைகளின் ஆளணி ஊதியங்களில் பெரும் பங்கினை கல்வி மற்றும் நலத்துறைகள் ஈர்த்துக் கொண்டதுடன் மீதி, பொருட்கள் மற்றும் பணிகளின் கொள்வனவுடன் தொடர்பான கூலியல்லா செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டது.


2009இல் மாகாண சபைகளின் மொத்த மூலதனச் செலவினம் ரூ.18.9 பில்லியன்களுக்கு 13 சதவீதத்தினால் அதிகரித்தது. மாகாண சபைகளின் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் முக்கியமாக மாகாண சிறப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள், வெளிநாடுகளினால் நிதியிடப்பட்ட சிறப்பு செயற்றிட்டங்களின் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் அதேபோன்று தனியார் அரசு பங்குடமைகளிற்கான செயற்றிட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. அரசு தனியார் பங்குடமைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய செயற்றிட்டங்கள் மாநகர சபைகளின் இரண்டு திணைக் கழிவு அமைப்புச் செயற்றிட்டங்கள், சுற்றுலா மற்றும் சுற்றுலா மூலவளங்கள் மேம்பாட்டுச் செயற்றிட்டம், மேல் மாகாணத்திலுள்ள நகரசபை பிளாத்திக்கு மீளப் பயன்படுத்தல் செயற்றிட்டம், வறுமை ஒழிப்பிற்கான துறை வாரியான அபிவிருத்திச் செயற்றிட்டம் மற்றும் வடமேல் மாகாணத்தின் கைத்தொழில் பூங்காவின் அபிவிருத்திக்கான செயற்றிட்டம் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. பின்னவல யானைகள் சரணாலயத்தினை சுற்றி சுற்றுலாவை அபிவிருத்தி செய்வதற்கான நோக்குடன் மா-ஓயா பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டமும் செயற்பாட்டிலுள்ளது.

2009இல் மாகாண சபைகளுக்கான மத்திய அரசின் மாற்றல்களும் ரூ.94 பில்லியனுக்கு 6 சதவீதத்தினால் அதிகரித்தன. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, மொத்த மாற்றல்களில் 82 சதவீதத்தினைக் கொண்ட அரசு மாற்றல்களில் பெரும்பங்கு தொகை வடிவிலான கொடைகளாக விளங்கின. இது முக்கியமான மீண்டெழும் செலவினத்தினை ஈடுசெய்வதற்கானதாகும். மீதி, மாகாண சிறப்பு அபிவிருத்தி கொடை, பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடை மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான வெளிநாட்டுக் கொடை என்பனவற்றினூடான முதலீட்டுச் செலவினத்திற்கானதாக இருந்தது.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாற்றம்

உள்ளூராட்சி மன்றங்களின் நிதியிடலின் முக்கிய மூலங்களாக மத்திய அரசாங்கத்திலிருந்து அதிகார பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட அரசிறையும் மாற்றல்களும் விளங்கின.

வரைபடம் 6.7 வெளிநின்ற அரசு படுகடன் (மொ.உ.உ.இன் சதவீதமாக)



அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டவாறு சொத்துமாற்றல் வரிகள் மற்றும் நீதிமன்றத் தண்டப் பணம் போன்ற ஒப்படைக்கப்பட்ட அரசிறையில் சிலவற்றைச் சேகரிப்பதில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முகவர்களாகச் செயற்பட்டன.

6.5 அரசு படுகடனும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளும் அரசு படுகடன்

2009 இறுதியில் மொத்த வெளிநின்ற அரசு படுகடன் 2008இன் இறுதியில் காணப்பட்ட ரூ.3,589.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.4,161.4 பில்லியன்களுக்கு 16 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக, அரசு படுகடன் 2008இல் பதிவு செய்யப்பட்ட 81.4 சதவீதத்திலிருந்து 2009இல் 86.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2009இல் ஏற்பட்ட இவ்வதிகரிப்பிற்கு பெயரளவு


அட்டவணை 6.7 வெளிநின்ற அரசுதுறைப் படுகடன் (ஆண்டு முடிவில்)

விடயம்	ரூ.பில்லியன்			
	2006	2007	2008	2009
தற்காலிகமானவை				
மொத்த அரசு படுகடன்	2,582,648	3,041,686	3,588,962	4,161,422
உள்நாட்டு படுகடன் (அ)	1,479,230	1,715,199	2,140,228	2,400,955
முதிர்வுகாலத்தின்படி				
குறுங்கால	313,218	363,199	516,365	560,646
நடுத்தர மற்றும் நீண்டகால	1,166,012	1,351,999	1,623,863	1,840,309
நிறுவனங்களின்படி				
வங்கிகள் (ஆ)	395,470	415,318	657,424	705,765
வங்கியல்லாததுறை	1,083,660	1,299,779	1,482,704	1,695,589
வாற்தகம்	1,103,418	1,326,487	1,448,734	1,760,467
வகைகளின்படி				
சலுகைக் கடன்கள்	1,023,077	1,099,911	1,227,222	1,271,142
சலுகையற்ற கடன்கள்	31,894	45,308	57,491	78,649
பொருளாதாரம்	48,448	181,268	164,020	410,677
நாணயத்தின்படி				
சி.எ.உ.	465,679	508,241	531,849	567,502
ஐ.அ.டொலர்	185,647	266,645	280,435	330,842
யாப்பானிய பென்	317,220	338,621	445,596	452,758
யூரோ	98,312	121,460	132,047	143,566
ஏனையவை	36,560	91,520	58,807	265,799
குறிப்பு : செலாவணிவீத வேறுபாடுகள்	108,579	71,646	117,785	23,114

(அ) இது கூட்டுறவு போன்ற விற்பனை நிலைப்படுத்தின் சாங்கில் மூலம் : நிதி, திட்டமிடல் அமைச்சு வந்தக வங்கிகளுக்கு 2003 நவம்பரில் வழங்கப்பட்ட ரூ.4,397 பில்லியன் கொண்ட அரசாங்க திறைசேரி முறிகளை உள்ளடக்கவில்லை.
(ஆ) கரைகூட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநின்ற மீதிகளை உள்ளடக்கவில்லை.

வரைபடம் 6.8

வெளிநின்ற அரச படுகடனின் உள்ளடக்கம் - 2009



மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட குறைந்த வளர்ச்சியினதும் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பினதும் இணைந்த விளைவே காரணமாகும். மொத்த அரச படுகடன் 2009 இறுதியிலுள்ளவாறு 58 சதவீதமான உள்நாட்டுப் படுகடனையும் 42 சதவீதமான வெளிநாட்டுப் படுகடனையும் உள்ளடக்கியிருந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டுப் படுகடன் 49.8 சதவீதமாகவும் வெளிநாட்டுப் படுகடன் 36.5 சதவீதமாகவும் காணப்பட்டன.

மொத்த அரச படுகடனில் உள்நாட்டுப் படுகடனின் தொடர்பான பங்கு 2009இல் வீழ்ச்சியடைந்தது. இதற்கு, குறிப்பாக இரண்டாவது நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளில் காணப்பட்ட உயந்தமட்ட வெளிநாட்டு முதலீடுகளின் காரணமாக ஏற்பட்ட வெளிநாட்டு மூலங்களிலிருந்தான உயர்ந்த கடன்பாடுகளே காரணமாக இருந்தன. எனினும், மொத்த உள்நாட்டுப் படுகடனில் நடுத்தர மற்றும் நீண்டகாலப் படுகடன்களின் பங்கு 2008இன் 76 சதவீதத்திலிருந்து 2009இல் 77 சதவீதத்திற்கு அதிகரித்தது. முன்னைய ஆண்டுகளில் நிலவிய இதே போக்கின் தொடர்ச்சியாக திறைசேரி முறிகள் உள்நாட்டுப் படுகடனைத் திரட்டுகின்ற முக்கிய கருவியாகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலம் வரையான உள்நாட்டுப் படுகடனில் 82 சதவீதத்திற்குப் பங்களித்தது. மேலும், மொத்த உள்நாட்டுப் படுகடனில் திறைசேரி முறிகளின் பங்கு 2008இன் 60 சதவீதத்திற்கெதிராக 2009இல் 63 சதவீதத்திற்கு அதிகரித்தது. புதிய திறைசேரி முறித் தொடர்கள் வழங்கப்பட்டமையும் குறுங்காலப் படுகடன் கருவிகள், குறிப்பாக, திறைசேரி உண்டியல்களிலிருந்து திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டமையும் இவ்வதிகரிப்பிற்குப் பெருமளவிற்குப் பங்களித்தன. குறுங்காலப் படுகடனின் முக்கிய

கருவியாக விளங்கும் திறைசேரி உண்டியல்களின் வெளிநின்ற தொகை ரூ.441.0 பில்லியனுக்கு ரூ.38.4 பில்லியனாக அதிகரித்தது. இதற்கமைய குறுங்காலப் படுகடனில் திறைசேரி உண்டியல்களின் சார்பு ரீதியான முக்கியத்துவம் 2008இன் 78 சதவீதத்திலிருந்து 79 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. சந்தைப்படுத்த முடியாத படுகடன் கருவிகளை கட்டம் கட்டமாகப் படிப்படியாக அகற்றுக்கின்ற கொள்கையின் தொடர்ச்சியாக ரூபாக் கடன்களை வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டதுடன், அதன் காரணமாக 2009இல் ரூபாக் கடன்களின் தேறிய மீள்கொடுப்பளவு ரூ.17.7 பில்லியனாகக் காணப்பட்டது.

வங்கியல்லாத துறையினால் வைத்திருக்கப்பட்ட மொத்த வெளிநின்ற படுகடன் 2009இல் 14 சதவீதத்தினால் ரூ.1,695.1 பில்லியனுக்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பு, வங்கியல்லாத துறையினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் முறையே 61 சதவீதத்தினாலும் 11 சதவீதத்தினாலும் அதிகரித்தமையில் பிரதிபலிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, ஊழியர் சேம நிதியமும் தேசிய சேமிப்பு வங்கியும் இவ் வகையின் இரு முக்கிய முதலீட்டாளர்களாகத் தொடர்ந்தும் விளங்கி வங்கியல்லாத துறையின் வெளிநின்ற படுகடனில் முறையே 48 சதவீதத்திற்கும் 15 சதவீதத்திற்கும் பங்களித்தன.

உள்நாட்டு வங்கித்தொழில் துறைக்கான வெளிநின்ற படுகடன் 2009இல் ரூ.705.8 பில்லியனுக்கு 7 சதவீதத்தினால் அதிகரித்தது. இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் ரூ.129.7 பில்லியனாக ரூ.109.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில், வர்த்தக வங்கிகளின் வெளிநின்ற படுகடன் 2009இல் ரூ.178.0 பில்லியனாக ரூ. 596.2 பில்லியனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாக, மொத்த வெளிநின்ற படுகடனில் வங்கித்தொழில் துறையின் பங்கு 2008இன் 31 சதவீதத்திலிருந்து 29 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கிக்குச் சொந்தமான படுகடனில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு மத்திய வங்கி வசமிருந்த வெளிநின்ற திறைசேரி உண்டியல்கள் முன்னைய ஆண்டின் ரூ.163.6 பில்லியனிலிருந்து ரூ.37.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும். மாறாக, வர்த்தக வங்கிகள் வசமிருந்த திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறைகளும் முறையே ரூ.160.1 பில்லியனுக்கும் ரூ.188.6 பில்லியனுக்கும் அதிகரித்தன. வர்த்தக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடனின் வெளிநின்ற தொகை இவ்வாண்டுப் பகுதியில் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு வங்கித்தொழில் பிரிவுகளுக்கான ஐ.அ.டொலர் 68 மில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பளவுகள் இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான ஐ.அ.டொலர் 66 மில்லியன் கொண்ட தேறிய கடன்பாடு என்பனவற்றின் காரணமாக வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் 2008இன் ஐ.அ.டொலர் 1,686 மில்லியனிலிருந்து 2009 இறுதியில் ஐ.அ.டொலர் 1,684 மில்லியனுக்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன.

மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் 2009இல் ரூ.1,760.5 பில்லியனுக்கு 22 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2008இன் 32.8 சதவீதம் கொண்ட அதிகரிப்பிற்கு மாறாக 2009இன் இறுதியில் 36.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனின் சதவீதமாக சலுகை ரீதியான படுகடன் 72 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2009இல் சலுகையல்லாப் படுகடன் ரூ.78.6 பில்லியனுக்கு 37 சதவீதத்தினால் அதிகரித்தது. மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனில் சலுகையற்ற படுகடனின் பங்கு 2009இல் 4 சதவீதத்திற்கு அதிகரித்தது. வெளிநின்ற வெளிநாட்டு வர்த்தக ரீதியான படுகடன் 150 சதவீதத்தினால் ரூ.410.7 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு திறைசேரி உண்டியல்களிலும், இரண்டாவது நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் காரணமாக திறைசேரி முறிகளிலும் காணப்பட்ட பாரிய வெளிநாட்டு முதலீடுகளே காரணமாகும். மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனில் செயற்றிட்டக் கடன்களின் பங்கு 2008இன் 87 சதவீதத்திலிருந்து 77 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் நான்கு முக்கிய நாணயங்களான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் (32.2 சதவீதம்), யப்பானிய யென் (25.7 சதவீதம்), ஐ.அ.டொலர் (18.8 சதவீதம்) மற்றும் யூரோ (8.2 சதவீதம்) என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. இவ்வாண்டுப் பகுதியில் இலங்கை ரூபா சிஎஉ, ஐ.அ.டொலர், யூரோ என்பவற்றிற்கெதிராக முறையே 2.46 சதவீதத்தினாலும், 1.09 சதவீதத்தினாலும், 2.6 சதவீதத்தினாலும் தேய்வடைந்த வேளையில் யப்பானிய யென்னுக்கெதிராக 0.89 சதவீதத்தினால் உயர்வடைந்தது. இதற்கமைய வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் ரூபாப் பெறுமதி 2009இல் ரூ.23.1 பில்லியனால் அதிகரித்தமைக்கு செலாவணி வீத வேறுபாடுகளின் தேறிய தாக்கமே காரணமாகும்.

இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மை)ச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு இலக்கிடப்பட்ட படுகடனை 2013இல் மொ.உ.உற்பத்தியின் விகிதமாக 60 சதவீதத்தில் எய்துவதற்கு வலுவான கடப்பாடுகளும் ஒன்றிணைந்த முயற்சிகளும் அவசியமானவையாகும். அரசின் அரசிறைச் சேகரிப்பில் குறிப்பாக, 2009இன் முதற் காலாண்டில் காணப்பட்ட பலயீனமான செயலாற்றத்தின் காரணமாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு அரசாங்கம் பாரியளவில் கடன்பட வேண்டியிருந்ததன் காரணமாக மொ.உ.உற்பத்திக்கான வெளிநின்ற கடன்பாட்டு விகிதத்தின் போக்கு மாற்றமடைந்ததுடன் பெயரளவு மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சியிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. மீண்டெழும் செலவினத்தினை சிக்கனப்படுத்தும் அதேவேளையில் பல்வேறு அரசு கொள்கை ஆவணங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அரசு தனியார் பங்குடமை போன்ற மாற்று செயற்றிட்ட நிதியிடல் முறைகளை ஊக்குவிப்பதும் சீர்திருத்தங்களினூடாக சில

அட்டவணை 6.8 **அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்**

விடயம்	ரூ.பில்லியன்			
	2006	2007	2008	2009
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	444,303	500,514	592,804	825,687
உள்நாடு	381,324	415,089	440,918	675,274
வெளிநாடு	62,979	85,425	151,886	150,414
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	293,525	317,833	380,330	516,012
உள்நாடு	247,536	253,719	258,720	401,296
வெளிநாடு	45,989	64,114	121,609	114,716
வட்டிக் கொடுப்பனவுகள்	150,778	182,681	212,475	309,675
உள்நாடு	133,788	161,370	182,198	273,978
குறுங்காலம்	24,558	53,874	65,364	72,364
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	109,230	107,496	116,834	201,613
வெளிநாடு	16,990	21,311	30,277	35,698

மூலங்கள் : நிதி திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

அரசிற்குச் சொந்தமாக தொழில் முயற்சிகளிலிருந்து தோன்றும் இறைச் சமமைகளைக் குறைப்பதும் இறைத்திரட்சிப் பாதையில் பயணிப்பதற்குத் தவிர்க்க முடியாதவையாகும்.

படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

2009இல் மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.825.7 பில்லியனுக்கு ரூ.39.0 சதவீதத்தினால் அதிகரித்தன. இது கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவான ரூ.516.0 பில்லியனையும் (மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவில் 62.5 சதவீதம்) வட்டிக் கொடுப்பனவான ரூ.309.7 பில்லியனையும் (மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவில் 37.5 சதவீதம்) உள்ளடக்கியிருந்தன. உள்நாட்டு மூலங்களுக்கான படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.401.3 பில்லியனாக விளங்கிய வேளையில் வெளிநாட்டு மூலங்களுக்கான அத்தகைய கொடுப்பனவுகள் ரூ.114.7 பில்லியனாக விளங்கின. 2009இல் மொத்த வட்டிக்

அட்டவணை 6.9 **அரசின் படுகடன் குறிகாட்டிகள்**


குறிகாட்டிகள்	2006	2007	2008	2009
அரசின்படுகடன்/மொ.உ.உ	87.9	85.0	81.4	86.2
-உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ	50.3	47.9	48.5	49.8
-வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ	37.5	37.1	32.8	36.5
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள்(அ)	124.6	127.4	132.2	170.7
மொத்தப் படுகடன் பணி/மொ.உ.உ	15.1	14.0	13.4	17.1
மொத்தப்படுகடன் பணி/ அரசு அரசிறை (ஆ)	93.0	88.6	90.5	117.5
இதில் உள்நாட்டுப்படுகடன் பணி/ அரசு அரசிறை (ஆ)	79.8	73.5	67.3	96.1
மொத்தப்படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	44.1	43.2	43.1	48.1
இதில் உள்நாட்டுப்படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	37.9	35.8	32.0	39.3
வெளிநாட்டு படுகடன் பணி/ஏற்றுமதிகள் (அ)	7.1	8.2	13.9	14.6
மொத்த வட்டி/மொ.உ.உ	5.1	5.1	4.8	6.4
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ	4.6	4.5	4.1	5.3
உள்நாட்டு வட்டி/அரசு நடைமுறைச் செலவினம்	24.4	25.9	24.5	31.1
வெளிநாட்டு வட்டி/ஏற்றுமதிகள் (அ)	1.9	2.0	2.8	3.5

(அ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள் (ஆ) பொருளாதார வடிவமைப்பில் அரசு அரசிறை (இ) கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளை உள்ளடக்கிய அரசு செலவினம்

மூலங்கள் : நிதி, திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 6.9

படுகடன் பணிக் கொடுப்பனவுகள்
(மொ.உ.உ. இன் சதவீதமாக)



கொடுப்பனவுகள் ஆரம்ப மதிப்பீடான ரூ.250.4 பில்லியனைவிட குறிப்பிடத்தக்களவு உயர்வாக இருந்தமைக்கு உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் மதிப்பீடுகளுக்கும் மிக உயர்வாக அதிகரித்தமையே காரணமாகும். ஆண்டிற்கான மொத்த கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் சுனாமியின் பின்னர் 2005 இல் பெறப்பட்ட தன்னிச்சையான படுகடனை சட்ட இசைவுத் தாமதத்தின் கீழ் பிற்போடப்பட்ட படுகடன் மீள் கொடுப்பனவுகளின் ஒரு பகுதியையும் பிற்போடப்பட்ட பாதுகாப்புக் கடன்களின் மீள்கொடுப்பனவினையும் உள்ளடக்கியது.

2009இல் படுகடன் பணிக் குறிகாட்டிகள் சிறிதளவில் மோசமடைந்தன. குறைந்த அரசிறை வளர்ச்சி உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக படுகடன் பணிக் கொடுப்பனவுகள் எதிர்பாராத விதத்தில் உயர்வடைந்தமையின் விளைவாக அரசின் அரசிறைக்கான மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் விகிதம் 2008இன் 90.5 இலிருந்து 117.5 சதவீதத்திற்கு மேலும் அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் பேணப்பட்ட வீழ்ச்சியடைந்து சென்ற போக்கிற்கு மாறாக, 2008இன் 13.4 சதவீதத்திலிருந்து 17.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த வட்டிக் கொடுப்பனவுகளும் முன்னைய ஆண்டின் 4.8 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தன. மேலும், பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதியிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு படுகடன் இருப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகிய இரண்டினதும் காரணமாக பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதி வருவாய்க்கான மொத்த வெளிநாட்டு படுகடனின் விகிதம் 2008இன் 132.2 சதவீதத்திலிருந்து 2009இல் 170.7 சதவீதத்திற்கு அதிகரித்தன.

6

இறைக் கொள்கையும் அரசு நிதியும்

